

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

V.12

தமிழர் தகவல் நடத்தும்
கனடிய சூனா விழா
ஜூன் 30ஆம் திகதி
ரொறன்ரோவில்.

தமிழ் இளையோர் அமைப்பின்
தமிழர்நாள் 2004
ஜூலை 25ஆம் திகதி
வொன்டர்லான்டில்.



14 வது ஆண்டில்
th Year





ISSN 1206-0585

Established
February 1991P.O. Box -3, Station 'F'
Toronto, ON. M4Y 2L4Phone: (416) 920-9250
Fax: (416) 921-6576email:
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Thamil
Information Centre
(ETHIC) of Toronto
&
Thamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruSenior Assistant Editor
Vijay AnanthAssistant Editors
Sasi Pathmanathan
Anton KanagasooriyarGeneral Manager
S.T. SingamPublic Relation
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. Vimalanathan
T. Thevendran
R. R. RajkumarTechnical Support
Haran Graph &
Thamil CreatorsTypesetting
Layout & Design
Ahilan AssociatesPrinters
Ahilan Associates
(416) 920-9250PUBLISHED MONTHLY
4000 Copies

ஆசிரியரிடமிருந்து FROM THE EDITOR

கனடா மீண்டுமொரு தேர்தல் சூட்டினில் அகப்பட்டுள்ளது. கனடிய விபரல் கட்சியின் தலைமைத்துவத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக இந்தத் தேர்தலை இப்போது நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் அந்தக் கட்சிக்கு ஏற்பட்டது.

கடந்த வருட இறுதியில் ஒன்றாறியோ மாகாண சபைக்கும், ரொறன்ரோ நகரசபை உட்பட ஒன்றாறியோவின் சகல உள்ளூராட்சிச் சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இதனால், ஒன்றாறியோவில் விபரல் கட்சியும், ரொறன்ரோ நகரசபையில் என். டி. பி ஆதரவாளரான டேவிட் மில்லரின் தலைமையும் ஆட்சியைக் கைப்பற்றின.

இந்த மாதம் 28ஆம் திகதியன்று நடைபெறவுள்ள மத்திய அரசுக்கான தேர்தல், முன்னையவற்றிலும் பார்க்க முற்றிலும் வேறுபாடானது. கடந்த பத்து ஆண்டுகளாக ஜோன் கிரட்ஷியன் தலைமையில் தொடர்ச்சியாகக் கனடாவை ஆட்சி புரிந்து வந்த விபரல், அதன் புதிய தலைவரான போல் மார்ட்டின் தலைமையில் ஆட்சி நடத்துவதற்கு மாட்சிமை தங்கிய மகாஜனங்கள் எந்தளவுக்கு ஆதரவு வழங்கப் போகின்றார்கள் என்பதை இது தீர்மானிக்கப் போகின்றது.

கனடிய விபரல் கட்சியின் தலைமைத்துவ மாற்றம் சுமுகமாகவும் பரஸ்பர ஒற்றுமையுடனும் நடைபெறவில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயம். ஜோன் கிரட்ஷியனும் போல் மார்ட்டினும் ஒருவரோடு ஒருவர் முகம் பார்த்து மனம் திறந்து கதைக்க முடியாத நிலையில்தான் தலைமை மாற்றம் ஏற்பட்டது.

இதன் பலாபலன்களைக் கடந்த ஆறு மாதங்களாகக் காண முடிந்தது. கிரட்ஷியனின் நம்பக்கைக்குப் பாத்திரமான பலரையும் அப்புறப்படுத்தி விட்டே தமக்கான அமைச்சரவையை மார்ட்டின் அமைத்தார்.

கிரட்ஷியன் அணியின் மீது அழுக்கை வீசுவதற்காகவும், அவர்களைப் பழி வாங்குவதற்காகவும் 'ஊழல்' விசாரணை திட்டமிட்டு ஆரம்பிக்கப் பட்டதாகப் பலரும் நம்புகின்றனர். நடைபெறப்போகின்ற தேர்தலில் கிரட்ஷியன் ஆதரவான மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை.

போல் மார்ட்டின் தேர்தல் சமயத்தில் சந்திக்கும், சந்திக்கக் கூடாத உட்கட்சிப் பிரச்சனைகள் இவை. மறுபுறத்தில், ஸ்டீவன் ஹாப்பர் தலைமையிலான கன்சர்வேடிவ் அலையன்ஸ் அணியும்,

ஜாக் லாய்ட்டன் தலைமையிலான என். டி. பியும் அபரித வளர்ச்சி கண்டு விபரலுக்குச் சவாலாக நிற்கின்றன. கியுபெக்கில், அந்த மாநிலக் கட்சியான புனொக் கியுபெக்கா இம்முறை அதிக ஆசனங்களைப் பெறும் நிலையிலுள்ளது.

'ஸ்பொன்சர்ஷிப்' ஊழலைக் கிரட்ஷியன் தலைமை மீது போடலாம் என்று நினைக்க, அது மார்ட்டின் நிதியமைச்சராகவிருந்த காலத்தையும் நனைத்து, ஆப்பிமுத்த குரங்கின் நிலைக்குத் தள்ளியுள்ளது. இதனால், இந்த ஊழல் விசாரணையை மார்ட்டின் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் தொடர்வாரா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

இந்த மாத ஆரம்ப வார கருத்துக் கணிப்புகளின் படி, மார்ட்டினின் விபரல் பெரும்பான்மை அரசை அமைக்கும் சாத்தியக் கூறுகள் குறைவாகக் காணப்படுகின்றன.

ஒன்றாறியோ, கியுபெக் ஆகிய மாகாணங்களில் கணிசமான ஆசனங்களை விபரல் இழக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

டாலர்ன் மக்கள்ரி தலைமையிலான ஒன்றாறியோ அரசு அண்மையில் அறிவித்த புதிய வைத்திய வரி, மத்திய விபரலுக்கு தேர்தல் கால வில்லனாக உருவெடுத்துள்ளது.

இதனால், மத்திய விபரலுக்கும் ஒன்றாறியோ விபரலுக்கும் நேரடித் தொடர்பில்லை என்றும், தேர்தலில் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது தலைவர்களின் பொறுப்பு என்றும் போல் மார்ட்டின் கூற நேர்ந்துள்ளது.

அதேசமயம், நாட்டின் வைத்திய சேவைக்காக ஒன்பது மில்லியன் டாலர்களை வழங்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். என்னதான் சொன்னாலும், இதுவும் கூட தேர்தல் கால வாக்குறுதிதான்! ஒரு பத்திரிகை இதனைச் சிலேடையாக 'Martin Medicine (மார்ட்டின் மருந்து) என்று வர்ணித்துள்ளது.

ஒரே கட்சி தொடர்ச்சியாக ஒரு தசாப்தத்துக்கும் மேலாக ஆட்சி புரிவது 'ஜனநாயகத்தைப்' பாதுகாக்க உதவுமா என்பது முதற் கேள்வி. அதே கட்சியே மீண்டும் பதவிக்கு வந்தாலும், அது பெரும்பான்மையாக இருக்குமானால் மக்கள் குரலை மதிக்குமா என்பது அடுத்த கேள்வி.

விடையளிக்க வேண்டியவர்கள் வாக்காளர்களே!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

ஸ்தாபிதம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station 'F'
Toronto, ON. M4Y 2L4போன் : (416) 920-9250
பக்ஸ் : (416) 921-6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர்
தகவல் நிலையம்
ரொறன்ரோ
&
தமிழர் தகவல்
ஆய்வுப் பிரிவுதமிழர் தகவல்
ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்ஸ்பிரதம ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
ரஞ்சி திருமூத்த உதவி ஆசிரியர்
விஜய் ஆனந்த்உதவி ஆசிரியர்கள்
சசி பத்மநாதன்
அனர்ன் கனகசூரியர்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்பொதுமக்கள் தொடர்பு
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்
ரி. தேவேந்திரன்
ஆர். ஆர். ராஜ்குமார்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாப் &
தமிழ் கிரியேட்டர்ஸ்ஒளி அச்சு-வடிவமைப்பு
அகிலன் அசோஷியேற்ஸ்அச்சுப்பதிப்பு
அகிலன் அசோஷியேற்ஸ்
(416) 920-9250மாதாந்த வெளியீடு
4000 பிரதிகள்

ஒன்ராறியோவில்
வலது குறைந்தோர்,
பொதுநலப் படிகள்
முன்று வீதத்தினால்
அதிகரிக்கின்றன

ஒன்ராறியோவின் மக்கள்ரியின் லிபரல் அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிக்கு எதிர்மாறாக புதிய வைத்திய வரியை அறிமுகம் செய்துள்ளது. இதனால், கடந்த வருட மாகாணத் தேர்தலில் இவர்களுக்கு வாக்களித்த மக்கள் தலையில் தங்கள் கைகளை வைத்துக் கொண்டிருக்கின்றனர். 1980களின் பிற்பகுதியில் ஒன்ராறியோவை ஆட்சி புரிந்த அப்போதைய லிபரல் கட்சி இதே வரியை அறிமுகப்படுத்தியதாயினும், ஒரு வருடத்தில் மக்கள் எதிர்ப்பினால் கைவிட நேர்ந்தது.

அவ்வாறான ஒரு நெருக்கடி மத்தியதர மக்களிடமிருந்து தமக்கும் வரக்கூடாது என்பதற்காக, புதிய வைத்திய வரியை அறிமுகப்படுத்திய அதே சமயத்தில் பொதுநலப்படி மற்றும் வலது குறைந்தோர் படி (Ontario Welfare and Disability payment) ஆகியவற்றில் முன்று வீத அதிகரிப்பினையும் மக்கள்ரி அரசு அறிவித்துள்ளது.

மைக் ஹரிஸ் அரசாங்கம் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்தபோது பொதுநலப்படியும் குடும்பநலப்படியும் குறைக்கப்பட்டது. இதனால் ஏழை மக்களும் நடுத்தர மக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர்.

பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக இவைகளில் அதிகரிப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த அதிகரிப்புத் தொகை வெகு குறைவானது. மாதம் 520 டாலர்களைப் பெறும் தனியாள் ஒருவரின் பொதுநலப்படி சுமார் 12 டாலர்களே அதிகரிப்பது கவனிக்கப்பட வேண்டியது. அதேபோன்று, ஒருவர் பெறும் வலது குறைந்தோர்படி (ODSP) சுமார் 900 டாலர்களாக இருப்பின், அது ஏறத்தாழ 27 டாலர்களால் அதிகரிக்கும்.

சாரதி லைசன்ஸ் கட்டணம் 75 டாலர்கள்

இதுவரை 50 டாலர்களாக இருந்து வந்த ஒன்ராறியோ மாகாணத்துக்கான வாகன சாரதி லைசன்ஸ் கட்டணம் கடந்த மாத வரவு செலவுத் திட்ட அறிவிப்புக்கமைய 75 டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை வாகன சாரதி லைசன்ஸைப் புதுப்பிக்கும் கட்டணம் இது.

பெற்றோர், சகோதரர் பொறுப்பேற்றலா? தாமதத்துக்குத் தயாராகுங்கள்! Further Delay in Parents Sponsorship

கனடிய குடிவரவுச் சட்டம் எப்பொழுதுமே குடும்ப உறுப்பினர்களைப் பொறுப்பேற்று வரவழைப்பதற்கு (sponsor -ஸ்பான்சர்) முன்னுரிமை வழங்குவது. குடிவரவுச் சட்டம் மாற்றம் செய்யப்பட்ட வேளைகளிலெல்லாம், இந்த முன்னுரிமை பாதிக்கப்பட்டது பாதுகாக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தக் குடும்ப உறவு என்பது இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளதால், ஒன்றின் மீது காட்டப்படும் அதிமூக்கியத்துவம், அடுத்ததை மோசமாகப் பாதிக்கும் நிலைக்குக் கொண்டு செல்வதை அண்மைக் காலங்களில் அவதானிக்க முடிகின்றது.

குடும்ப வகுப்பில் இரண்டு பிரிவுகள்

குடும்ப உறவினர்களை ஸ்பான்சர் செய்யும்போது அவர்கள் Family Class என்னும் வகையினுள் அடக்கப்படுகின்றனர். ஒன்று, வாழ்க்கைத்துணை (கணவர்/மனைவி) மற்றும் பிள்ளைகளை உள்ளடக்கிய ஸ்பான்சர். இதனை Immediate Family Members (உடனடி குடும்ப உறவினர்கள்) என்று சட்டம் சொல்கின்றது. அடுத்தது, பெற்றோரையும் அவர்களின் பராமரிப்பில் தங்கியிருக்கும் அவர்களின் பிள்ளைகளையும் வரவழைக்கச் செய்யப்படும் ஸ்பான்சர். இவர்கள் Extended Family Members (விரிவுபட்ட குடும்ப உறவினர்) எனப்படுவோர்.

வாழ்க்கைத் துணையும், பிள்ளைகளும் கனடா வருவதற்கான ஸ்பான்சரை கனடிய குடிவரவுச் சட்டம் எப்போதுமே மனிதாபிமான கருணை அடிப்படையில் பார்க்கின்றது. இதற்கான காரணம், இந்த வகைக்குள் அடங்குபவர்கள் பெரும்பாலும் அகதிகளாக இருப்பது. உள்நாட்டு யுத்தம் காரணமாகப் பலர் உயிர் தப்புவதற்காக ஓடி வருகையில், தமது வாழ்க்கைத் துணையையும் பிள்ளைகளையும் தம்முடன் அழைத்து வருவதில்லை.

வாழ்க்கைத் துணைக்கு சட்டத்தில் முன்னுரிமை

இவ்வாறாக வரும் அகதிகளின் வாழ்க்கைத் துணையும் பிள்ளைகளும் தமது குடும்பத் தலைவருடன் விரைவாக இணைய

வேண்டுமென்ற நோக்குடன் சில வருடங்களுக்கு முன்னர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

முன்னைய சட்டத்தின் கீழ், அகதியாக வந்த ஒருவர் ஏற்கப்பட்டு, லாண்ட்டுக்கு விண்ணப்பித்து, அது கிடைக்கப்பெற்ற பின்னரே தமது உடனடி குடும்ப உறவினரை ஸ்பான்சர் செய்யக்கூடியதாக இருந்தது. இதனால், அந்தக் குடும்பம் பிரிந்திருக்கும் காலம் சில சமயம் ஐந்து வருடங்களுக்கும் கூடுதலாக இருந்தது.

இந்தக் கால இடைவெளியைக் குறைப்பதற்காக இரு தரப்பினர்தும் லாண்ட்டு விண்ணப்பங்களை ஒரே நேரத்தில் பெற்று, சம காலத்தில் இருதரப்பு விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்யும் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது. அகதிச் சமூகத்துக்காக மட்டுமே கொண்டு வரப்பட்ட இந்தச் சலுகை, பின்னர் வழமையான திருமணத்தின் பின்னரான கணவர் மனைவி ஸ்பான்சரையும் சேர்த்துக்கொண்டது. இதனால், இந்தப் பிரிவினரின் விண்ணப்பங்களின் தொகை அதிகரித்து, தேக்கநிலைக்குச் செல்லும் சூழ்நிலை உருவானது.

பெற்றோரின் ஸ்பான்சர் இரண்டாம் இடத்தில்

இதன் காரணத்தால், பெற்றோர்-மற்றும் அவர்களில் தங்கியிருக்கும் பிள்ளைகளின் ஸ்பான்சர் தாமாகவே இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு தாமத வட்டத்துக்குள் சென்றது. இப்போது அது உத்தியோகபூர்வமாகப்பட்டுள்ளது.

தற்போது கனடிய குடிவரவுத் திணைக்களம் விடுத்திருக்கும் அறிவித்தலின் பிரகாரம், பெற்றோர் சம்பந்தமான விண்ணப்பங்கள் பரிசீலனை முடிவடைய சுமார் 18 மாதங்கள் வரை செல்லலாம். இந்தக் கால அட்டவணை சில மாதங்களுக்கு முன்னர் பத்து மாதங்கள் வரையானதாகவே இருந்தது.

புதிய நடைமுறையின் கீழ், பெற்றோரினது ஸ்பான்சர் விண்ணப்பங்கள் பரிசீலனை முடிவுற்று, வைத்திய பரிசோதனை (சில சமயம் இரண்டு அல்லது முன்று தடவை) மற்றும் பாதுகாப்பு அறிக்கை ஆகியன முடிந்து, இறுதியில் விசா பெற்று அவர்கள் கனடா வந்து சேர ஐந்தாண்டுக்கு மேல் சென்றாலும் ஆச்சரியப்பட வேண்டி வராது.

எஸ்தி

ஓன்ராறியோ அரசின் அதிரடி வைத்தியம் புதிய வைத்திய வரி

ஓன்ராறியோவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சுகாதார கூடுதல் பணம் ஒரு விதமான வரி அல்லது மேலதிகமாக அரசாங்கத்திற்குக் கட்ட வேண்டிய பணமாகும். இது வைத்திய வசதிக்காக அரசாங்கம் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வரியாகும்.

ஐஸ்லை மாதம் முதலாம் திகதியிலிருந்து வழமையான வரியுடன் இந்த உபரிப் பணமும் கழிக்கப்படும் போது இது கட்டாயமாக ஒரு வரியாகவே மாறுகின்றது.

வருமான வரியைப் போன்று, ஓய்வூதிய சேமிப்பு, தொழிற்சங்க சந்தாப் பணம், பிள்ளை பராமரிப்புச் செலவுகள் போன்றவற்றின் பின்பு, வரி கழிக்கப்படும் வருமானமுடையோருக்கே, இந்த உபரிப் பணமும் கழிக்கப்படும். ஏனையோர் அதாவது குறைந்த வருமானமுடையோர் எதுவும் கட்டத் தேவையில்லை, ஆனால் மற்றையவர்கள் குறிப்பிட்ட டாலர்களிலிருந்து 900 டாலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும் (அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது).

வருமான வரி கட்டும் ஊதியம் அதிகரித்துச் செல்லச் செல்ல இந்தத் தொகையும் பணமும் அதிகரிக்கும். இருபதாயிரம் வருமானத்திற்கு மேல் ஒவ்வொரு டாலரிற்கும் 6 சதங்கள் கழிக்கப்படும்.

36,000 டாலர்கள் வருமானமுடைய ஒருவரை எடுத்துக் கொண்டால், அவர் மேலதிக நேரம் வேலை செய்து 600 டாலர்களை உழைப்பாரானால் அதில் 150 டாலர்கள் வைத்திய வரியாகச் செலுத்த வேண்டும். அத்துடன் வருமான வரி, கனடா ஓய்வூதியப் பணம், வருமான காப்புறுதிக்கட்டும் பணம் போன்றவற்றிற்கும் கழித்த பிறகு அவருக்கு மிகவும் சொற்ப பணமே எஞ்சப் போகிறது. புதிய சுகாதார வரியினால் பணக்கார வர்க்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டபோவதில்லை. மத்திய தர வர்க்கத்தினரே கூடுதலாகப் பாதிக்கப்படுவது நிச்சயம்

50,000 டாலர்களிற்கு மேற்பட்ட வருமானமுடையோரினால், 2.4 பில்லியன் வருட வைத்திய வரியில் அரைவாசிக்கும் மேல் செலுத்தப்படும் என வரித் திணைக்கள ஊழியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஓன்ராறியோவில் வாழும் அதிகமான குறைந்த வருமானமுடையவர்கள், மற்றைய மாகாணங்களிலுள்ளவர்களை விட இந்த வரியைத் தவிர்த்து விடுவார்கள்.

அல்பேர்ட்டாவில் தனியொருவரின் வருமானம் 15,970 டாலர்களினால் அவர் 528 டாலர்களை உபரிப் பணமாக செலுத்துவார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதி கூடுதல் தொகையான 648 டாலர்கள் தனியொருவரின் வருமானம் 24,001 டாலர்களாயின் அறிவிடப்படும்.

ஆகவே ஓன்ராறியோவில் வாழும் தனிப்பட்ட வரி கட்டுவோர், அல்பேர்ட்டாவிலுள்ளோரை விட குறைவாகவே கட்டுவர். 48,300 டாலர்களுக்கு மேற்பட்ட வருமானமாயின் மட்டுமே அதிகமாகக் கட்டுவர். அப்படியும் பிரிட்டிஷ் கொலம்பியாவை விட குறைவாகவே கட்டுவர். 72,000 டாலர்களுக்கு மேல் வருமானமாயின் மட்டுமே கூடுதலாகக் கட்டுவர்.

தம்பதிகள் ஒவ்வொருவரும் 25,000 டாலர்களை வருமானமாக காட்டும் போது, மொத்தமாக 600 டாலர்களை சுகாதார வரியாகச் செலுத்துவர். இது அல்பேர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியாவுடன் ஒப்பிடுகையில் தலா 1,056, 1,152 டாலர்களாகும்.

புதிய வைத்திய வரி விபரம் வருமாறு:
20,000 டாலர்களுக்குக் குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு வைத்திய வரி கிடையாது.
21,000 க்கும் 24,000க்குமிடைப்பட்டவர்கள் 60 முதல் 240 டாலர்கள் வரை கட்ட வேண்டும்.
2,500 முதல் 36,000 வரையானவர்கள் 300 டாலர்கள் கட்ட வேண்டும்.
36,1 க்கும் 36,500க்குமிடைப்பட்டவர்கள் ஒவ்வொரு நூறு டாலர் அதிகரிப்புக்கும் மேலதிகமாக 25 டாலர்கள் செலுத்த வேண்டும்.
36,600க்கும் 48,000க்குமிடைப்பட்டவர்கள் 450 செலுத்த வேண்டும்.
48,100க்கும் 48,500க்குமிடைப்பட்டவர்கள் ஒவ்வொரு நூறு டாலர் அதிகரிப்புக்கும் மேலதிகமாக 25 டாலர்கள் செலுத்த வேண்டும்.
48,600க்கும் 72,000க்குமிடைப்பட்டவர்கள் 600 டாலர் செலுத்த வேண்டும்.
72,100க்கும் 72,500க்குமிடைப்பட்டவர்கள் ஒவ்வொரு நூறு டாலர் அதிகரிப்புக்கும் மேலதிகமாக 25 டாலர்கள் செலுத்த வேண்டும்.
72,600க்கும் 200,000க்குமிடைப்பட்டவர்கள் 750 டாலர் செலுத்த வேண்டும்.
200,100க்கும் 200,600க்குமிடைப்பட்டவர்கள் ஒவ்வொரு நூறு டாலர் அதிகரிப்புக்கும் மேலதிகமாக 25 டாலர்கள் செலுத்த வேண்டும்.
200,600க்கு மேற்பட்டவர்கள் 900 டாலர்கள் மட்டுமே செலுத்த வேண்டும்.

அங்கவீனக் குறைபாடு அதிகரிக்கலாமென எதிர்பார்ப்பு!

கனடியர்களில் எட்டில் ஒருவருக்கு குறைபாடு! சனத்தொகை வயது அதிகரிக்க, இந்திலைமை மேலும் மோசமடையலாம்.


கனடிய புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கை, கனடியர்களில் எட்டில் ஒருவருக்கு காணப்படும் குறைபாட்டினால் நடமாடும் நிலை, வயதால் தளர்ந்த நிலை, காது கேட்கும் நிலை, கண்பார்வை அல்லது கற்றல் என்பவை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றது.

கனடிய சனத்தொகையினர் வயதாகிச் செல்கையில், கனடா அதிக எண்ணிக்கையிலான அங்க குறைபாடுள்ளவர்களை கொண்டிருக்குமென இந்த அறிக்கை எச்சரிக்கின்றது. குடும்பங்கள் மென்மேலும் பிரிந்து சிதறிச் செல்வதால், கூட்டுக் குடும்ப அமைப்பில் காணப்படும் அக்கறை குறைகின்ற நேரங்களில் இந்நிலை ஏற்படுவதாக இவ்வறிக்கை சுறுகின்றது. பண வசதியுள்ள குடும்பங்களில் இது சீராக உயர்ந்து செல்வதாகவும் குறிப்பிடப்படுகிறது.

2001ம் ஆண்டில் குறைபாடுள்ள குழந்தைகளை குடும்ப வருமானத்தின் 88% இனையே குறைபாடுள்ள குழந்தைகளுள்ள குடும்பங்கள் உழைத்தன. 25 - 54 வயதிற்குட்பட்ட குறைபாடுள்ளவர்களிடையே காணப்படும் வேலையற்றோரின் வீதமானது 10.7% ஆகவும், குறைபாடற்றோரின் வேலையற்றோர் எண்ணிக்கை வீதமானது 5.9% ஆகவும் காணப்பட்டது. இந்த வயதுக் குழுவினரில் 15,000 இற்கும் குறைவான வருட வருமானம் உள்ளவர்களில் குறைபாடுள்ளோர் 47% ஆகவும் குறைபாடற்றோர் 25% ஆகவும் காணப்பட்டனர்.

எறத்தாழ, 155,000 பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய சிறுவர்கள் குறைபாடுள்ளவர்களாக காணப்படுகின்றனர். தீராத வியாதியினால் அவஸ்தைப்படுபவர்களாகவும், கற்றலில் குறைபாடுள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர். (ஆஸ்துமா, கடுமையான அலர்ஜி போன்றவை). இது 4% ஆன குறைபாடுள்ளோரை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இவ்வாறு உதவி தேவைப்படும் பிள்ளைகளின் 62% ஆனோருக்கு தாய்மாரே இவர்களுக்குத் தேவையான நாளாந்த உதவிகளை வழங்குகின்றனர். 4 வயதுக்குட்பட்டவர்களில் 2% வீதமான பிள்ளைகள் அதாவது 26,000 பேர் குறைபாடுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். 24ம் பக்கம் வருக

**செந்தியின்
வர்த்தகச் சோலையிலிருந்து
தமிழீழச் செஞ்சோலைக்கு
பதினையாயிரம் டாலர்கள்**



தமிழன் வழிகாட்டி வர்த்தக மலரை ஆண்டு தோறும் வெளியிட்டு வரும் 'செந்தி'யின் வர்த்தகச் சோலை, பல்லாயிரக் கணக்கான மக்களும் பல நூற்றுக்கணக்கான வாடிகளும் கலந்து கொண்ட மிகப்பெரு விழாவாகக் கடந்த மாதம் 15ம் 16ம் திகதிகளில் டவுன்ஸ்டீரியு அரங்கத்தில் நடைபெற்றது. ஒரே வார்த்தையில் சொல்வதானால், கடந்த வருடம் முதலாவது வர்த்தகச் சோலை நடைபெற்ற போது வெளியே நின்றவாறு அதனைக் கடுமையாக விமர்சித்த சிலர் இம்முறை தங்களது வாடியையும் அமைத்துக் கொண்டது வர்த்தகச் சோலையின் வெற்றிக்கு ஓர் எடுத்துக்காட்டு. இவ்வருட வர்த்தகச் சோலையின் சிறப்பம்சமாக இரண்டாவது நாள் வைபவத்தில் ஓர் ஏலவிற்பனை நடைபெற்றது. பிரபல வீடு விற்பனை முகவர் செல்வா செல்லத்துரையும், எவரஸ்ட் தளபட விற்பனை நிலையத்தினரும் முறையே வழங்கிய தொலைக்காட்சிப் பெட்டி, மூன்று அலகுகளைக் கொண்ட சோபா செட் ஆகியவைகள் ஒன்றாக இங்கு ஏலத்தில் விடப்பட்டன. இந்த ஏலவிற்பனை அமெரிக்க முறையிலானது. உதாரணமாகச் சொல்வதானால், ஏற்கனவே ஐயாயிரம் டாலராக இருக்கும் ஏலத்தினை இருநூறு டாலர்கள் ஒருவர் கூட்டிக் கேட்டால் அவர் செலுத்த வேண்டியது வித்தியாசமான தொகையான 200 டாலர்கள் மட்டும்தான். இறுதியில் 15,000 டாலர்களுக்கு இவை ஏலத்தில் விடப்பட்டன. ஏலத்தின் மூலம் அன்று சேர்க்கப்பட்ட முழுத் தொகையும் தமிழீழ செஞ்சோலைச் சிறார் அமைப்புக்கு மேடையில் வைத்தே வழங்கப்பட்டது., மேற்படி ஏலத்தில் அதிகூடிய தொகையை 28ம் பக்கம் வருக



**கனடிய மத்திய அரசின்
பொதுத் தேர்தல்
ஐன் 28 திங்கள்**

கனடிய மத்திய அரசாங்கத்துக்கான பொதுத் தேர்தல் இந்த மாதம் 28ம் திகதி திங்கட்கிழமை நாடு பூராவும் நடைபெறவுள்ளது. லிபரல் கட்சியின் தலைவராகத் தெரிவானதையடுத்து, கடந்த வருடம் நவம்பர் மாதம் புதிய பிரதமராகப் பதவியேற்ற போல் மாட்டின், 162 நாட்களின் பின்னர் - கடந்த மாதம் 23ம் திகதி ஆட்சியைக் கலைத்துப் புதிய தேர்தலை 28ம் திகதி நடத்துகின்றார்.

1993, 1997, 2000 ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று பொதுத் தேர்தலிலும் லிபரல் கட்சி கிரட்ஷியன் தலைமையில் அமோக வெற்றியினைப் பெற்று ஆட்சியைத் தொடர்ந்து நடத்தியது. கடந்த தேர்தலில் மொத்தம் 301 தொகுதிகளில் 172ல் இலகுவாக கிரட்ஷியன் அணி வெற்றி வாகை குடியது.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் அவ்வாறான வெற்றியினைப் பெறமுடியாத நிலையில் மார்ட்டின் தலைமையிலான லிபரல் இருக்கின்றது. கிரட்ஷியன் தலைமையிலான லிபரல் மீது ஊழல் குற்றச்சாட்டினைச் சுமத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட விசாரணை தலைகீழாக மாறி மார்ட்டின் அணிக்கே சவாலாக மாறி நிற்கின்றது. அத்துடன் உட்கட்சிப் பூசலும் தலைவிரித்துத் தாண்டவமாடுகின்றது.

கிரட்ஷியனின் விசுவாசிகளான மூத்த உறுப்பினர்களையும், அனுபவசாலிகளான அமைச்சர்களையும் மார்ட்டின் ஓரங்கட்டியதால், சுலமமாக லிபரல் வெல்லக்கூடிய பல தொகுதிகள் இன்று பலப்பீரட்சையைச் சந்திக்கின்றன.

இவ்வருடத் தேர்தலில் ஆசனங்களின் தொகை 308 ஆக அதிகரிக்கின்றது. இதில் மூன்று ரொறன்ரோ பெரும்பாகத்துக்குக் கிடைப்பதால், இங்கு தெரிவாகும் எம். பீக்களின் தொகை 44 ஆக உயருகின்றது.

ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்றாயிரமாய் மாகாணத்தின் 103 தொகுதிகளில் சுமார் 95க்கும் அதிகமான இடங்களை லிபரல் வெல்வது வழக்கம். இம்முறை இங்கு 106 தொகுதிகள் இருக்கப்போகின்றன. இவற்றுள் சுமார் எழுபத்தியைந்து வரையானவைகளையே மார்ட்டினின் லிபரல் பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதுபோன்று, கியுபெக் மாகாணத்தின் 75 தொகுதிகளில் சுமார் 30க்கும் குறைவாகவே லிபரலுக்குக் கிடைக்குமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மார்ட்டினின் லிபரல் கட்சியே ஆட்சியை அமைக்குமாயினும், அது சிறுபான்மை அரசாகவே இருக்குமெனக் கூறப்படுகின்றது. ஹாப்பர் தலைமையிலான அலையன்ஸ் இணைந்த கன்சர்வேடிவ் பலமான போட்டியாகக் காணப்படுகின்றது. அதேபோன்று பிரசித்திபெற்ற ஜாக் லாய்ட்டன் தலைமையிலான என். டி. பி கூடிய ஆசனங்களைப் பெறுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் செயற்படுகின்றது. மேற்படி கட்சியின் சார்பில் போட்டியிடும் கணவரும் மனைவியுமான ஜாக் லாய்ட்டனும், ஒலிவியா சௌவும் முறையே ரொறன்ரோ டான்போத், ட்ரினிற்றி ஸ்படைனா தொகுதிகளில் வெற்றி பெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படுகையில் கட்சிகள் வைத்திருந்த ஆசனங்களின் விபரம்:

லிபரல்	- 168
கன்சர்வேடிவ்	- 72
புளொக் கியுபெக்கா	- 33
என். டி. பி	- 14
சுயேட்சை	- 10
காலியிடம்	- 04

தகவல்களும் செய்திகளும் செய்திகளும் தகவல்களும்

ஹமில்டன் இடைத்தேர்தலில் ஒன்ராறியோ லிபரல் படுதோல்வி

ஒன்ராறியோ மாகாண சபையின் ஹமில்டன் கிழக்குத் தொகுதிக்கு கடந்த மாதம் 13ம் திகதி நடைபெற்ற இடைத்தேர்தலில் என். டி. பி. கட்சி அமோக வாக்கினால் வெற்றியீட்டியது. இந்தத் தொகுதி பல வருடங்களாக லிபரல் கட்சி வசமிருந்து வந்தது. கடைசியாக இதன் உறுப்பினராகவிருந்த டொமினிக் அகொஸ்டினோ நோய்வாய்ப்பட்டு மரணமானதால் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இறந்தவரின் சகோதரரான றால்ஃப் அகொஸ்டினோ (42) லிபரல் அபேட்சகராக இங்கு மிகுந்த நம்பிக்கையுடன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து என். டி. பி. சார்பில் அன்றியா ஹோவார்த் (41) என்ற பெண்மணி நிறுத்தப்பட்டார். ஒன்ராறியோ கன்சர்வேடிவ் சார்பில் தாரா கிறன்னைல் (28) போட்டியிட்டார்.

இடைத்தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 63.6 வீதம் என். டி. பி. வேட்பாளருக்குக் கிடைத்தது. லிபரல் வேட்பாளருக்கு 26.6 வீதமும், கன்சர்வேடிவ் வேட்பாளருக்கு 7.4 வீதமும் கிடைத்தன. லிபரல் கட்சி ஒன்ராறியோவில் ஆட்சிக்கு வந்த ஏழு மாதத்துக்குள் நடைபெற்ற முதலாவது இடைத்தேர்தலில், 1995ம் ஆண்டிலிருந்து தம் வசம் வைத்திருந்த இத்தொகுதியில் படுதோல்வியைக் காண்பதற்கு தனது தேர்தல் வாக்குறுதிகளை அது காற்றில் பறக்க விட்டதே காரணமென்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

உத்தியோகபூர்வ அந்தஸ்தை மீண்டும் என். டி. பி பெற்றுள்ளது

கடந்த அக்டோபர் இரண்டாம் திகதி நடைபெற்ற ஒன்ராறியோ மாகாண சபைக்கான தேர்தலில் ஏழு ஆசனங்களில் மட்டுமே என். டி. பி வெற்றிபெற முடிந்தது. மாகாண அரசியல் யாப்பின்படி ஆகக் குறைந்தது எட்டு ஆசனங்களைப் பெற்றால் மட்டுமே உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்னும் அந்தஸ்தினைப் பெறமுடியும். ஓர் ஆசனக் குறைவினால் அந்த அந்தஸ்தினைப் பெறமுடியாத நிலையில் கடந்த ஏழு மாதங்களாக என். டி. பி இருந்து வந்தது.

கடந்த மாதம் ஹமில்டன் கிழக்குத் தொகுதியில் கிடைத்த வெற்றியை அடுத்து, என். டி. பி உத்தியோக அந்தஸ்தினை ஒன்ராறியோ மாகாண அரச சபையில் பெற்றுள்ளது. இதன் மூலம், கட்சியின் மாகாண சபை அலுவலர்களின் சம்பளத்துக்கும், மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்குமென கட்சிக்கு 1.3 மில்லியன் டாலர்கள் கிடைக்கும்.

சவர்க்காரம் நோய்களை தடுக்காது!

அன்றி பக்ரீறியா சவர்க்காரங்கள் பொதுவாக ஏற்படும் நோய்களான தடிமன், காய்ச்சல், தொண்டை நோ போன்றவற்றை தடுக்காது என அண்மையில் வெளிவந்த ஆராய்ச்சி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கொலம்பியா பல்கலைக்கழகத்தினால் நியூயோர்க் நகரில் சில குடும்பங்களிடையே நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் சாதாரண சவர்க்கார பாவனையாளர்களுக்கு வந்த அதே அளவிலான வருத்தங்கள் அன்றி பக்ரீறியா சவர்க்காரங்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது பாவித்தவர்களிடையேயும் ஏற்பட்டதாக கண்டறிந்துள்ளனர். அதாவது வைரஸ் தொற்றினால் ஏற்படும் தடிமன், இருமல், வயிற்றுவலி போன்ற நோய்களை தடுத்ததாகவோ அல்லது குறைத்ததாகவோ இல்லை.

தகவல்களும் செய்திகளும் செய்திகளும் தகவல்களும்

என அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த ஆய்வின் தலைவரான எலெய்ன் லார்ஸன் இந்த தரவு மருத்துவர்களுக்கு ஆச்சரியமளிக்காது என்கிறார். ஏனெனில் இவை பக்ரீறியாக்களை எதிர்க்க தயாரிக்கப்பட்டவையே தவிர வைரசுகளை எதிர்க்கவில்லை. ஆனால் இந்த விபரம் சாதாரண பாவனையாளர்களுக்கு விளக்கமாக இருக்காது எனவும், மக்கள் தாம் அன்றி பக்ரீறியா சவர்க்காரங்களை பாவித்தால் தம்மை நோய்கள் அணுகாது என்ற முடிவுக்கே வந்து விடுகிறார்கள் எனவும் கூறுகிறார்.

இந்த அறிக்கை பக்ரீறியாவினால் ஏற்படும் தொற்றுகளையும் குறைக்கிறதா என்பதைப் பற்றி எதையும் தெரிவிக்கவில்லை.

சவர்க்காரம், அழுக்கு நீக்கிகள் தயாரிக்கும் நிறுவன அசோஷியேசனைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் பக்ரீறியாவை எதிர்க்க தயாரிக்கப்பட்டதை வைரலை எதிர்ப்பதற்கு பரிசோதித்தது ஒரு நியாயமற்ற செயல் என்கிறார். இவை வைரலை எதிர்க்கக் கூடியவை என அறிவிக்கப்படவுமில்லை என்கிறார். மேலும் அவர், தோல் தொற்று நோய்களையும், உணவை நஞ்சாக்கி தீங்கு விளைவிக்கும் உயிரிகளையும் இவ்வகை அன்றி பக்ரீறியா சவர்க்காரங்கள், அழுக்கு நீக்கிகள், கிரீம்சு அழித்து விடுவதாக வேறு அறிக்கைகள் தெவிப்பதாக கூறுகிறார்.

முக்கியமான விடயம் என்னவென்றால், இவ்வகையான பொருட்களை நாம் தொடர்ந்து பாவிப்பின், பக்ரீறியாக்கள் இவற்றிற்கு எதிர்ப்பு சக்தியுடையவாக வருங்காலத்தில் தோன்றக்கூடும் என சில விஞ்ஞானிகள் எண்ணுகின்றனர்.

நீரிழிவுடன் நலமாக வாழ்வது எப்படி?

நீரிழிவு நோயுடன் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்வது சம்பந்தமான தகவல்களை வழங்கும் தமிழிலான இவ்வச தகவல் தொடர் நிகழ்ச்சிக்காப்பரோ 3276 சென். கிளயர் அவினியூ கிழக்கில் (வார்டன்/ சென் கிளயர் சந்திப்புக்கு அருகில்) அமைந்துள்ள இறை பராமரிப்பு நிலையத்தில் தமிழர் பராமரிப்புத் திட்டத்தினால் நடத்தப்பட்டு வருகின்றது.

நீரிழிவு படிநிலை ஒன்றிலுள்ளவர்களுக்கான தகவல் நிகழ்ச்சி ஜூன் 16, ஆகஸ்ட் 18, அக்டோபர் 20, டிசம்பர் 15 ஆகிய தினங்களிலும், படிநிலை இரண்டிலுள்ளவர்களுக்கான தகவல் தொடர் ஜூலை 21, செப்டம்பர் 15, நவம்பர் 17, 2005 ஜனவரி 19 ஆகிய தினங்களில் நடைபெறுவது. பதிவுகளுக்கும்,

மேலதிக விபரங்களுக்கும் ஜெயசிங் டேவிட்டுடன் 416 285 3666 இணைப்பு 4152 உடன் தமிழில் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்மூர் ஜூன் 2004

புறா 25 சூர்யா

**வொன்டர்லான்டில்
முழுநாளும்**

இன்னும் சில நாட்களில் கோடை விடுமுறை ஆரம்பித்து விடும். முழுதாக இரண்டு மாதங்கள் அதிலும் 16, 17 மணித்தியாலங்களைக் கொண்ட பகல் நாட்களைக் கொண்ட இரண்டு மாதங்களை எப்படி எமது இளம்பராயப் பிள்ளைகள் கழிக்கப் போகிறார்களோ, என்ன பிரச்சனைகளில் மாட்டி குடும்பத்திற்கே அவப்பெயரைத் தேடித் தரப் போகிறார்களோ எனப் பல பெற்றோர்கள் இப் பொழுதே அங்கலாய்க்கத் தொடங்கி விட்டார்கள். இந் நாட்டின் வாழ்க்கை முறைக்கு ஏற்பவே பாடசாலை விடுமுறைகளை அக்காலத்தில் விடுமுறைகளை அக்காலத்தில் ஏற்படுத்தினார்கள். கோடை காலமே பயிர் அறுவடைக் காலம். பழங்களைப் பிடுங்கி பெட்டிகளில் அடைக்கும் காலம், காய்கறிகளை பிடுங்கி பாவித்து எஞ்சியவற்றை குளிர்காலத்துக்கு பதப்படுத்தி பாதுகாக்கும் காலம். இதற்கெல்லாம் நிறைய மனித சக்தி தேவைப்பட்டது. ஆனால் கனடா நாட்டில் அதன் பரப்பளவிற்கு ஏற்ப என்றுமே மனிதவளம் காணப்படவில்லை. கூலிக்கு விவசாயத்திற்கு உதவக் கூடியவர்களை கண்டு பிடிக்க இயலாத நிலையில் குடும்பத்திலுள்ள வளர்ந்த பிள்ளைகளே பெற்றோருக்கு உதவ வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கோடை விடுமுறையை இரண்டு மாதங்களுக்கு ஒதுக்கினால் பிள்ளைகள் பெற்றோருக்கு உதவ முடியும் என எண்ணியே 2 மாத கோடை விடுமுறைகளை ஆரம்பித்தனர். அது மாத்திரமன்றி எந்தப் பெரிய சீமானின் பிள்ளைகளும் இந் நாட்டில் 16 வயது வந்த பின்பு பெற்றோரினை கைகளை தமது செலவுகளுக்கு எதிர்பார்க்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டோடு தான் இங்குள்ள பிள்ளைகள் வளர்ந்தார்கள். பல பிள்ளைகள் கோடை கால தொழில் வருமானத்தை சேமித்து வைத்தே தமது பல்கலைக்கழக கல்விக்கும் பயன்படுத்தினர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இப்பழக்க வழக்கங்கள் யாவும் அருகிக் கொண்டு போவதை அவதானிக்க முடிகின்றது. தமது கடின உழைப்பினால் பெற்ற வேதனைத்தை விதம் விதமான ஆடைகள் வாங்குவதிலும், கேளிக்கைகளிலும் விரியமாக்குவதையே இன்றைய மாணவர்கள், அதிலும் இந் நாட்டிற்குப் புதிதாகப் புலம்பெயர்ந்த மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர். எதிர்பார்ப்புகளுக்கு அமைய கோடை விடுமுறையை மாணவர்கள் பயன்படுத்தாததால் வருடப் பாடசாலைக்கு (Year round school) மாற்றுவது நலம் என பல மாகாணங்களும் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. அல்பேட்டா மாகாணம் சில இடங்களில் இதனை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளது. இது கிட்டத்தட்ட எமது நாட்டில் உள்ளது போல் 3 மாதத்திற்கு ஒருமுறை ஒரு மாத விடுமுறையைக் கொண்டிருக்கும்.

இரண்டாம் நிலைப் பாடசாலையும் கோடைப் பாடசாலை நிரல்களும்

கோடைப் பாடசாலையில் பல நிரல்கள் வழங்கப்படுமா இல்லையா என பலவிதமாகப் பாடசாலைகள் சிந்திக்கத் தொடங்கிய நேரத்தில் புதிய கோடைப் பாடசாலை நிரல் வழிகாட்டி தாராளமாக பாடங்களைக் கொண்டதாக வெளி வந்துள்ளது. இதில் ஒரு பெரிய அணுகூலம் யாதெனில் இரண்டாம் நிலைப் பாடசாலை மாணவர்கள் ஒன்றோ அல்லது சில சமயங்களில் இரண்டோ விசேட சித்திகளை பெற முடிகிறது. அது மாத்திரமன்றி மாற்று நிரல்களை செய்து தமது எதிர்கால நோக்குகளுக்கு அமைய பாடல்களை மாற்றி அமைக்க முடிகிறது.

இம் முறை இரண்டாம் நிலைப் பாடசாலை கோடை நிரல்களை 5 வகையாகப் பிரிக்கலாம். அவையாவன:-

1. பதில் நிரல்கள் - Remedial Courses -

Secondary School Summer School Courses

கனகேஸ்வரி நடராஜா
Teacher
Earl Haig Secondary School

கடந்த கல்வியாண்டில் 35% - 49% இடைப்பட்ட புள்ளிகளைப் பெற்று அதனால் விசேட சித்தியொன்றை ஒரு சில புள்ளிகளால் (விசேட சித்தி என்பது 50%) பெறத் தவறிய மாணவர்களுக்காகவே இது வழங்கப்படுகிறது. இதற்குப் பதிவு செய்யும் மாணவர்கள் ரொறன்ரோ கல்விச் சபையைச் சார்ந்தவர்களாக இருப்பின் ஜூன் 24ம் திகதிக்கு முன்பாகப் பதிவு செய்தல் வேண்டும். ரொறன்ரோ கல்விச் சபையின் எல்லைக்கு அப்பால் வாழும் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஜூன் 28 வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

2. மாற்று நிரல்கள்:- Transfer Courses: புதிய கலைத் திட்டத்தில் பாடங்களை எதிர்கால நோக்குகளுக்கு அமைய 3 வகையாகப் பிரித்துள்ளனர் என்பதனை எல்லோரும் அறிவார்கள். பல்கலைக்கழகம் செல்லும் நோக்கம் உடைய பிள்ளைகள் கல்வி சார்ந்த நெறிகளையும் (Academic Courses), சமூகக் கல்லூரிகளுக்கு செல்லும் நோக்கம் உடைய மாணவர்கள் பிரயோக நெறிகளையும் (Applied Courses), தொழில் வாய்ப்பினை விரும்பும் மாணவர்கள் பொது நிரல்களையும் (Open Courses) பின்பற்றுவார்கள். 9ம் வகுப்பில்

ஒரு மாணவன் தனது எதிர்கால நோக்குகளுக்கு அமையப் பாடங்களைத் தெரிவு செய்யும் பொழுது அவனுக்கு வயது 14 தான். ஆகவே அவனது விருப்பு, வெறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம். முன்னைய கல்வி கலைத்திட்டத்தில் 9ம் வகுப்பில் எடுக்கும் முடிவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. அதனையே தொடர்ந்து 13ம் வகுப்பு வரை செய்தனர். ஆனால் புதிய கலைத்திட்டத்தில் பெரும் நெகிழ்ச்சி காணப்படுகிறது. எந்த ஒரு மாணவனும் தனது இலக்குகளுக்கு அமைய பாடநெறிகளை மாற்றி அமைக்க முடியும். அதற்காகவே கோடை விடுமுறை காலத்தில் மாணவர்கள் தமது நிரல்களை பிரயோக நெறியில் இருந்து, கல்வி சார்ந்த நெறிக்கு கோடையில் ஒரு அரை விசேட சித்தியைப் பெறுவதன் மூலம் செய்ய முடியும். இதற்கு ஜூன் 24ம் திகதிக்கு முன்பு பதிவு செய்தல் வேண்டும். ரொறன்ரோ கல்விச் சபையைச் சாராத மாணவர்கள் ஜூன் 28க்கு முன்பாகப் பதிவு செய்தல் வேண்டும்.

4. எழுத்தறிவு, எண்ணறிவு, விசேட சித்தி அற்ற நெறிகள் - Non Credit Literacy and Numeracy Courses - 10ம் வகுப்பில் எழுத்தறிவுப் பரீட்சையில் சித்தியடைதல் இன்றைய கட்டாய எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும் (Mandatory requirements). அதே போல் 10ம் வகுப்பில் ஒரு எண்ணறிவுப் பொதுப் பரீட்சையும் உண்டு. இவற்றிற்கான ஆயத்தங்களை வழங்குவதற்கு பாடசாலை நேரகுதியில் விசேட வகுப்புகள் இல்லை. மாணவர்கள் இத்திறமைகளை தாமதமே பெற்றுக் கொள்ள வேண்டும். இது எல்லா மாணவர்களுக்கும் இயலாத ஒன்று. ஆகவே கோடை விடுமுறையில் இதனை ஒரு விசேட சித்தியற்ற நெறியாகப் போதிக்கப் போகிறார்கள். இவ் வாய்ப்பினைப் பயன்படுத்தி தமது எழுத்தாற்றல், எண் ஆற்றல் ஆகியவற்றை திறன் குறைந்த மாணவர்கள் பெற்றுக் கொள்ளுதல் நலம். இதற்குப் பதிவு செய்வதற்கான கடைசித் திகதி ஜூன் 7. ரொறன்ரோ கல்விச் சபையைச் சாராத மாணவர்களிற்கு இது வழங்கப்படவில்லை.

5. விசேட சித்தி நெறிகள் - Full Credit Courses 12ம் வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் தமது கற்கை நெறியை பூர்த்தி செய்வதற்கு வேண்டிய தகைமைகளைப் பெற்றிருப்பின் (In a graduating position) இந் நெறிகளைப் பின்பற்றலாம். 17 வயதிற்கு மேற்பட்ட 9ம், 10ம் வகுப்பு மாணவர்களும் இந் மறுபக்கம் வருக

கவிஞர் கந்தவனம் தரும் கனடிய காட்சிகள் சந்தை அழகு

சந்தை என்ற தமிழ்ச் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்து சங்கானைச் சந்தை, இரா மக்கள் சந்தை, யாழ்ப்பாணச் சந்தை போன்ற பண்டகசாலைகள் ரொறன்ரோவில் இயங்கி வருகின்றன. அவற்றுள்ளும் பெயர்ப் பலகையில் தமிழைக் கவர்ச்சி மொழியாக்கிய வகையால் சங்கானைச் சந்தை பிரபலியமானது.

சிறுவனாக இருந்த காலத்தில் நான் முதன்முறையாகப் பார்த்த சந்தை குழைச் சந்தை. எனது ஊர் குழைக் காடாக இருந்த காலத்தில் குழைச் சந்தை வாரத்துக்கு ஒருமுறை கூடும். செம்மண் பகுதித் தோட்டக்காரர்கள் வந்து வண்டில் வண்டிலாகக் குழைகளை வாங்கிச் செல்வார்கள்.

குழைச் சந்தை ஒரு பருவச் சந்தை. மார்கழி, தை, மாசி மாதங்களில் மட்டும் கூடுதல் சந்தை. சாவகச்சேரி, சுன்னாகச் சந்தைகள் ஒழுங்கான நாட் சந்தைகள். இவைக்கிடையில் வியாபாரத் தொடர்புகள் அதிகம். சாவகச்சேரிச் சந்தை செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களிலும் சுன்னாகச் சந்தை திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளிலும் கூடும். இவற்றை நன்கு பயன்படுத்தும் யாழ்ப்பாணச் சந்தை நாளாந்தம் இயங்கும்.

கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலைச் சந்தைகளையும் பார்த்திருக்கின்றேன். பெரிய சந்தைகள். இவை எல்லாவற்றிலும் பெரியது கொழும்புப் பெற்றாச் சந்தை.

சந்தையைப் பழந்தமிழர் 'அங்காடி' என அழைத்தனர்.

'கடைகால் யாத்த மிடைமரச் சோலைக் கோடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் நடுக்கின்றி நிலைஇய நாளங்காடி' என்று புகார் நகரத்துச் சந்தையை விவரிக்கின்றார் இளங்கோவடிகள். புகார் அந்தக் காலத்தில் ஒரு பன்னாட்டுச் சந்தையாக விளங்கியது. கிரேக்க, அராபிய வியாபாரிகள் புகாருக்கு வந்து போன செய்திகளையும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.

சந்தைகள் இல்லாத நாடுகள் இல்லை. உலகத்தின் சிறந்த சந்தைகள் நாற்பதைப் பற்றி எழுதியிருக்கின்றது Food & Wine என்ற சஞ்சிகை. இதன் ஏப்பிரல் 2004 இதழில் பாரிஸ், மிலான், டோக்கியோ போன்ற பெருஞ் சந்தைகளுக்கு இணையாக ரொறன்ரோவில் உள்ள சென். லோரன்ஸ் சந்தையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென் லோரன்ஸ் சந்தை ஜூவிஸ்/புறன்ட் வீதிச் சந்திப்பில் உள்ளது. வாரந்தோறும் செவ்வாயிலிருந்து சனிக்கிழமை வரை கூடும். இச்சந்தைக்கு வயது 200 ஆகின்றது. 'எல்லாப் பொருளும் இதன்பாலுள. இதன்பால் இல்லாத வேறு எப்பொருளும் இல்லை' என்று சொல்லக்கூடிய வகையில் வேறு இடங்களிற் பெற முடியாத பண்டங்களையெல்லாம் இச் சந்தையிற் காணலாம்.

'சந்தைகளைத் தரத்தின் அடிப்படையில் நாங்கள் வரிசைப்படுத்தவில்லை. பெரிய சந்தைகள் வேறும் உள்ளன. சிறந்த சந்தைகளைத் தெரிவு செய்வதில் பொருட்களின் தரமும் பல்லினத் தன்மையுமே (Quality and variety) கவனத்திற் கொள்ளப்பட்டன' என்று விளக்கத் தருகின்றார் Food & Wine சஞ்சிகையின் முதாசிரியர் கேற் கிராடர்.

உண்மைதான். சந்தைக்கு அழகு எல்லாவகைப் பண்டங்களையும் கொண்டிருக்கும் தன்மையும் அவற்றின் தகைமையுந் தான்.

இரண்டாம் நிலைப்

நெறிகளைப் பின்பற்றலாம். அதற்கு அவர்கள் 7 - 15 வரை விசேட சித்திகளை ஏற்கனவே பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய நெறிகளை விட புதியதோர் நெறியும் இம்முறை வழங்கப்படவுள்ளது. இது ஒன்றாயோ இரண்டாந்தர பாடசாலை எழுத்தறிவு நெறியாகும். (Ontario Secondary School Literacy Courses - Full Credit).

இதற்குப் பதிவு செய்வது பற்றி கல்வி இலாகா மிகவும் திட்டவாத்தமாக விதிமுறைகளை வழங்கியுள்ளது. இன்றைய கலைத்திட்டத்தில் இரண்டாம் நிலைக் கல்வியை பூர்த்தி செய்வதற்கோ, அன்றேல் பல்கலைக்கழகம் செல்வதற்கோ, அல்லது சமூகக் கல்லூரிக்குச் செல்வதற்கோ 10ம் வகுப்பு எழுத்தறிவுப் பரீட்சையில் சித்தியடைதல் ஒரு கட்டாய தேவையாகும். ஆனால் கிட்டத்தட்ட 40,000 மாணவர்கள் இதனைப் பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக ஒரு புதிய அறிக்கை ஒன்றை கல்வி இலாகா வெளியிட்டுள்ளது. அதாவது இரண்டு முறை 10ம் வகுப்பு எழுத்தறிவுப் பரீட்சையை எழுதி தோல்வியடைந்த மாணவர்கள் இந்த Full Credit Ontario Secondary School Literacy Course ஐ பூர்த்தி செய்தால் அதற்காக இதனை ஈடு செய்ய முடியும். ஆனால் கட்டாயமாக இவர்கள் இரண்டு முறை பரீட்சையில் தோல்வியடைந்திருக்க வேண்டும். இது இன்றைய சூழ்நிலையில் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு வாய்ப்பாகும். ஏனெனில் சில சமயங்களில் மிகவும் திறமையுள்ள மாணவர்கள் கூட மாகாணப் பரீட்சை என்ற கெடுபிடிகள் ஏற்படும் பொழுது பதற்றம் அடைவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இந்த ஒரு பரீட்சையின் பெறுபேறுகளினால் பல கெட்டித்தனமுள்ள மாணவர்களின் எதிர்காலம் கூடப் பாதிக்கப்படலாம். இந் நெறி மிகவும் குறிப்பிட்ட பாடசாலைகளிலேயே வழங்கப்படவுள்ளது. அதன் பட்டியலை பாடசாலை வழிகாட்டி ஆலோசகரின் கந்தோரில் பெற்றுக் கொள்ளலாம்.

கோடை விடுமுறை நெறிகளுக்குப் பதிவு செய்வதற்கென கல்வியமைச்சு அறிவித்துள்ள காலக்கெடுவை மாணவர்கள் கவனமாக அவதானித்தல் வேண்டும். பல மாணவர்கள் ஜூலை மாதத்தில் தமது கைகளுக்கு தேர்ச்சி அறிக்கை (Report Card) வந்த பின்பே கோடை வகுப்பு நெறிகளுக்குப் பதிவு செய்ய ஓடித் திரிவார்கள். அப்பொழுது கடைசி நாள் (Dead line) முடிந்து விடும். அத்துடன் மாணவனின் வழமையான பாடசாலை அதிபர் விண்ணப்பத்தில் கையொப்பம் இட வேண்டும். பின்பு மாணவர்கள் அந்த நெறி வழங்கப்படும் பாடசாலைக்குச் சென்றே பதிவு செய்தல் வேண்டும். இவையெல்லாம் செய்வதற்கு நேர் அவகாசம் வேண்டும். பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கோடைப் பாடசாலைக்குச் செல்ல விரும்பினால் நேரத்தோடு பதிவு செய்தல் வேண்டும். முன்பெல்லாம் இரண்டு மாதங்களும் கோடைப் பாடசாலைகள் நடைபெற்றன. இப்பொழுது சில வருடங்களாக ஆகஸ்ட் மாதம் ஒன்றுமே நடைபெறுவதில்லை. ஆகவே ஒரு மாதம் மாணவர்கள் கஷ்டப்பட்டாலும், விடுதலையை ஒரு மாதம் அனுபவிக்கலாம்.

2004 கனடிய தின விழாவை முன்னிட்ட பாடசாலை மாணவர் விவேகப் போட்டி

பதினான்காவது ஆண்டில் நடைபயிலும் 'தமிழர் தகவல்' சஞ்சிகை கனடிய தமிழ் வானொலி (CTR), மற்றும் 'நம்நாடு' பத்திரிகை ஆகியவைகளுடன் இணைந்து நடத்தும் 2004 கனடிய தின விழாவை முன்னிட்ட மாணவர் விவேகப் போட்டி
முதற்பரிசு: 'சபேசன்'ஸ் நிறுவனம் தரும் தங்கப் பதக்கம்

இருபது கேள்விகளுக்கும் சரியான பதில்களை அனுப்பும் சகலருக்கும் பரிசுகள் உண்டு

ஐலை மாதம் முதலாம் திகதி வரும் கனடிய தினத்தை முன்னிட்டு, ஏழாவது ஆண்டாக இப்போட்டி நடத்தப்படுகின்றது. கனடாவின் எந்தப் பாகத்திலுமுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் இப்போட்டியில் பங்குபற்றலாம். விடைகள் மாணவரால், தமிழில் எழுதப்பட வேண்டும். இன்னொரு தாளில் ஆங்கிலத்தில் மாணவரின் முழுப்பெயர், பூரணமான வீட்டு முகவரி, தொலைபேசி இலக்கம், கல்வி கற்கும் பாடசாலையின் பெயர், கற்கும் வகுப்பு, வயது ஆகியவை எழுதப்பட்டு விடையுடன் இணைக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரது விடையுடனும் 49 சதத்துக்கான முத்திரையொன்றும் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். ஐலை மாத முதல் வாரத்தில் நடைபெறும் கனடா தின விழாவில் பரிசளிப்பு இடம்பெறும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் முற்றிலும் சரியான பதில் அனுப்பினால், முதற் பரிசுக்குரியவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவார்.

போட்டி தொடர்பான கடித/தொலைபேசித் தொடர்புகள் எதுவும் ஏற்கப்படமாட்டாது. விடைகள் 2004 ஜூன் 25ம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக தபாலில் மட்டும் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

Canada Day Quiz Contest
P.O Box - 3, Station - F, Toronto, ON. M4Y 2L4

1. கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான பட்டயம் (Canadian Charter of Rights and Freedoms) எந்தப் பிரதமரின் ஆட்சிக் காலத்தில் பிரகடனம் செய்யப்பட்டது?
2. சிவப்பு வெள்ளை வர்ணத்தில் 'மேபிள்' இலையைத் தாங்கிய கனடாவின் தேசியக்கொடி எந்த ஆண்டு, எந்த மாதம், எந்தத் திகதியில் அறிமுகம் செய்யப்பட்டது?
3. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் இவ்வருடம் நவம்பர் மாதம் 26ம் திகதி எத்தனையாவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார்?
4. கனடாவின் கலாசாரத் தலைநகரங்களாக (Cultural Capitals of Canada) 2003ம் ஆண்டில் இங்குள்ள ஐந்து பட்டணங்களை அரசாங்கம் அறிவித்தது. அவைகள் யாவை? எந்தெந்த மாகாணங்களிலுள்ளன?
5. ஒன்றாறியோ மாகாணத்தின் வைத்திய/சுகாதாரத் திட்டமான OHIP என்பதன் முழுமையான ஆங்கில வார்த்தைகள் என்ன?
6. 2003ம் ஆண்டு கனடாவில் வெள்ளி விழாவினைக் கொண்டாடிய தமிழர் அமைப்பின் பெயர் என்ன?
7. கனடாவின் தற்போதைய பிரதமர் யார்? அவர் எந்த ஆண்டில் இப்பதவியை ஏற்றார்?
8. கனடியத் தமிழர்களின் முன்னெடுப்பினால் ரொறன்ரோவிலும், மிசிசாகாவிலும் ஒவ்வொரு வீடமைப்புத் திட்டங்கள் (தொடர்மாடி) அமைக்கப்பட்டன. அவற்றினது பெயர் என்ன?
9. ஒன்றாறியோ மாகாண சபை எத்தனை தொகுதிகளை உள்ளடக்கியது?
10. 'மலரும் அரும்புகள்' என்னும் நிகழ்ச்சி கனடாவில் எந்த வானொலியில் ஒலிபரப்பாகின்றது? இது யாருக்கான நிகழ்ச்சி?
11. கியுபெக் மாகாணத்திலுள்ள மொன்றியல் நகரின் மேயராக இருப்பவரது பெயர் என்ன?
12. இலங்கையில் பிறந்தவரான ஒருவர் கனடாவில் மிகப்பிரபல்யமான, சர்வதேசப் புகழ்பெற்ற, பல பரிசுகளும் விருதுகளும் பெற்ற ஆங்கில மொழியிலான எழுத்தாளராகவுள்ளார். அவரது பெயர் என்ன?
13. 2004ம் ஆண்டில் புத்தக வடிவிலும், 'பொக்கட் டயரி' அளவிலும், குறுந்தட்டு (சிடி) வடிவிலும் ஒரே நேரத்தில் வெளியான கனடிய வர்த்தகக் கையேட்டின் பெயர் என்ன?
14. ரொறன்ரோ நகரசபை எத்தனை உறுப்பினர்களைக் கொண்டது?
15. கனடிய மத்திய அரசமைப்பு ஒற்றையாட்சி முறையானதா? சமஷ்டி முறையானதா?
16. கனடாவின் உத்தியோகபூர்வ மொழிகள் யாவை?
17. கனடாவின் மிகப்பெரிய தேசியப் பூங்காவின் பெயர் என்ன? அதன் விஸ்தீரணம் எவ்வளவு?
18. தமிழர் தகவல் 13வது ஆண்டு பூர்த்தி விழாவில் விருதுகள் பெற்றவர்கள் எத்தனை பேர்? இவர்களுள் மாணவர்கள் எத்தனை பேர்?
19. கனடியத் தமிழர்கள் மத்தியில் மார்க்கம் பிரதேசம் கடந்தாண்டில் எவ்வகையில் பிரபல்யமானது?
20. இலங்கையில் தமிழர் தாயகத்திலுள்ள நிர்வாக மாவட்டங்கள் எத்தனை? அவற்றின் பெயர்கள் என்ன?

Spelling Bee Canada இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்

கனடாவில் வருடாந்தம் நடைபெறும் ஆங்கிலச் சொல்வதெழுதலான Spelling Bee Canada வின் இந்த வருடத்துக்கான இறுதிப் போட்டி மே மாதம் 30ம் திகதி நடைபெற்றது. போட்டிக்கான முழுப் பொறுப்பாளராக மேற்படி நிறுவனத்தின் அமைப்பாளரான ஜூலி ஸ்பென்ஸ் கடமையாற்றினார்.

கடந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற 22 பிரதேசங்களுக்குமான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் இந்த இறுதிப் போட்டியில் பங்குபற்றினார்கள். இதில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

Junior Category:

- 1st Place: Varjitt Jeeva
(Region: Donvalley)
St. Agatha Catholic School.
- 2nd Place: Keerthana Ravigulan
(Region: Don valley)
Knobhill Jr. Public School.
- 3rd Place: Samuel Heersink
(Region: Peterborough)
Prince of Wales School.

Senior Category:

- 1st Place: Dhivian Premakumar
(Region: Mississauga)
David Leeder Public School.
- 2nd Place: Jeffrey Baer
(Region: Markham)
Academy for Gifted Children
- 3rd Place: Kiruthiha Vimalakanthan
(Region: Malvern-Rouge River)
Emily Carr Public School.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நான்கு தமிழ் மாணவர்களும் வழமை போன்று தமிழர் தகவல் நடத்தும் கனடிய தின விழாவில் கௌரவம் செய்யப்படுவார்கள். விழா பற்றிய விபரங்களை 416 920 9250 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெறமுடியும்.

(பிரதேச ரீதியில் போட்டியிட்டு முதன் மூன்று இடங்களுக்குள்ளும் வந்த தமிழ் மாணவர்களின் விபரங்கள் 17ம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.)

கேலிச் சித்திரங்களால் பிஞ்சு மனங்கள் பாதிப்பு

நகுலா சிவநாதன் - ஜேர்மனி

கொஞ்சிக் குலாவி மகிழ வேண்டிய பருவம் குழந்தைப் பருவம். நெஞ்சிலே நல்லெண்ணங்களை விதைத்து நடமாட வைக்க வேண்டிய நல்ல பருவம் இந்தக் குழந்தைப் பருவம். குதித்துக் குதித்து குதூகலமாய் வாழ வேண்டிய பருவமும் இந்தக் குழந்தைப் பருவமே.

இந்த இனிய பொழுதுகளில் குழந்தையுடன் மகிழ்ந்து குலாவுவதற்கு பதிலாக குழந்தைகளை தொலைக்காட்சி முன்னே, கேலிச் சித்திரங்களையும் இன்னும் கேடான நிகழ்வுகளையும் பார்த்து ரசிக்க விடலாமா? சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய சட்டிப் பையன் சம்மா உட்கார்ந்து கிடக்கலாமா?

சுடுதலான நேரம் கேலிச் சித்திரங்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் பிஞ்சு குழந்தையின் உடலியக்க நுண்ணிய தசைகளின் நுண்ணியக்கங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. கண்ணில் உள்ள கட்டசைகளின் இயக்கம் குறைக்கப்படுகிறது. கட்டசைகளின் சுருங்கி விரியும் திறன் குறைகிறது. அதனால் வளர்ச்சியில் தடங்கல்களும் ஏற்படுகின்றன. இதனால் தான் இளவயதிலே கண்ணாடி அணியும் துர்ப்பாக்கியமும் தோன்றுகின்றது.

சில கேலி நிகழ்வுகள் பிஞ்சு குழந்தைகளின் மனங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதாவது பார்க்கும் நிகழ்ச்சிகளை மனதிலே பதித்து அதே மாதிரி தாமும் செய்து பார்க்க விரும்புவர். அதையே நிஜ வாழ்வெனவும் எண்ணி விடுவார்கள். இன்னும் சொல்லப் போனால் சில தவறான எண்ண அலைகளால் பிஞ்சு மனங்கள் பாதிப்படைந்து சகோதர உறவுகளுடனும் சண்டையை வளர்த்துக் கொள்கின்றன.

சிறார்களின் வளர்ச்சியில் நாம் மிகுந்த கரிசனை காட்ட வேண்டும். அதுவும் இளம் வயது சிறார்களின் வளர்ச்சிப் பருவம் மிக மிக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என நாம் எண்ண வேண்டும். ஆரம்ப வயதிலே உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் எதிர்காலத்தில் நல்ல வாழ்வை எதிர்பார்க்க முடியும். அத்திவாரம் பலமாக இருந்தால் தான் கட்டடம் உரமாக இருக்கும்.


எனவே பிஞ்சு மனங்களின் வளர்ச்சிப் பருவம் பிரகாசமாக இருக்க வேண்டும். கொஞ்சம் குழலிகளின் குதூகலத்தைக் குலாவி ரசிக்க வேண்டும். பூமிப் பந்திற்கு வந்து புதியவற்றை அறியத் துடிக்கும் வயது அது. வெளிச் சூழலை அறிய முற்படும் வேளை வேடிக்கையாக கேலிச் சித்திரங்களைக் காட்டி வாடிக்கையாக்கிக் கொள்ளலாமா? உண்மைச் சம்பவம் ஒன்றை உங்களுடன் பகிர்கின்றேன்.

நண்பர் ஒருவரின் 4 வயதுப்பிள்ளை தினமும் காலை எழுந்தவுடனே, கேலிச் சித்திரத்தை பார்த்து மகிழுமாம். பெற்றோரும் தம் வேலைகளுக்கு பிள்ளை இடையூறென தொலைக்காட்சியுடன் விட்டு விடுவார்களாம். பிள்ளையையும் அசையாமல் அந்த இடத்திலேயே இருக்கும்படி வேண்டிக் கொள்வார்களாம். பிள்ளையும் அப்படியே தொலைக்காட்சியே தஞ்சமென பார்த்து மகிழுமாம். காலம் செல்லச் செல்ல பிள்ளையின் கதையே மிகக் குறைவாக இருந்ததாம். சொற்களை கிரகிக்க இயலாமல் நினைவு முழுவதும் கேலிச் சித்திரத்தை நோக்கி ஜாலியாக இருந்ததாம். பாடசாலை சென்றும் ஆசிரியருடன் கதைக்கும் வீதமும் மிகவும் குறைவாம். இதனால் படிக்கும் மொழியில் கற்பனைத் திறன் விருத்தியும் குறைவென ஆசிரியர் அடிக்கடி கூறுவாராம். ஆராய்ந்து பார்த்தால் தொலைக்காட்சியிலே நாட்டமாய் தினமும் இருப்பதைக் காண முடிகிறது. அதையே தொடர்ந்து பார்க்கக் கூடியதையும் காண முடிகிறது. இதனால் இது பெற்றோருக்கு மாபெரும் கவலையை அளிக்கின்றது. அத்துடன் தான் பார்க்கும் படத்தின் செயலையே தினமும் பாடசாலையில் கதைப்பாராம். பாடங்களில் கவனமோ மிக மிகக் குறைவாம். எனவே பெற்றோர்களே! இது யாருடைய தவறென எண்ணிப் பார்த்தீர்களானால் விளைவு தானாகப் புரியும்.




எனவே இனியாவது பிள்ளைகளின் செயற்பாடுகளில் கரிசனை காட்டுங்கள். சேர்ந்து விளையாடுங்கள். சோர்ந்து போகாமல் பாருங்கள். கண்ணையும் மனதையும் பாதிக்கும் கண்டறியாத தொலைக்காட்சிக்கு பிஞ்சு குழந்தைகளை அடிமைப்படுத்தாதீர்கள். அதனால் பாதிப்பான விடயங்கள் பின்னாலே உண்டு என எண்ணுங்கள்.

எனவே சுடுதலான நேரம் கேலிச் சித்திரத்தைப் பார்க்க விடாமல், அவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சியில் கரிசனை காட்டினோமானால் நிச்சயம் இந்தப் புலம்பெயர் வாழ்வில் நல்ல மகவுகளை அறுவடை செய்த பெருமையைப் பெறுவோம்.

வர்த்தகச் சோலை 2004 வர்த்தகச் சோலை



செந்தியின் வர்த்தகச்சோலை டவுன்ஸ்வியு அரங்கத்தில் கடந்த மாதம் 15ம் 16ம் திகதிகளில் நடைபெற்றபோது அங்கு திரண்டிருந்த மக்கள் இதனை ஒரு பெருவிழாவாக மாற்றிச் சாதனை நிகழ்ச்சியாக்கினர். சிறுவர்கள் முதல் முத்தோர்கள் வரை கலந்து கொண்டு மகிழ்வடையக் கூடிய வகையில் பலவகை நிகழ்ச்சிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. உதைபந்தாட்டம், வாத்தியக் கச்சேரி, நகைச்சுவை அரங்கு இவற்றுள் முக்கியமானவை. இரண்டு நாள் கண்காட்சியையும் நேரடி வர்ணனை செய்வதற்காகக் கனடிய தமிழ் வானொலி (CTR) இரண்டு காட்சிச் சாலைகளை இங்கு அமைத்திருந்தது. வர்த்தகச் சோலையின் சில காட்சிகளை இப்பக்கத்தில் ஒளிப்படங்களாகக் காணலாம். செந்திக்கு மீண்டுமொரு சபாஷ்!



எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column) அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இவையும் கூட தகவல்தான்.

இது எப்பிடி இருக்கு?

சார்ள்ஸ் பிளேக்கருக்கு
'டாக்டர்' பட்டம்?

ஒன்றாயியோவில் சிம்கோ என்றொரு இடமிருக்கின்றது. இங்கு பல வருடங்களாக வசித்து வருபவர் 71 வயதான சார்ள்ஸ் பிளேக். பெற்றோல் விற்பனை நிலையமொன்றைப் பல வருடங்களாக நடத்திய அனுபவசாலி இவர்.

கடந்த மாதம் இங்கு பெட்ரோல் விலை குதிரை விலையாக அதிகரித்த போது இவர் ஒரு புதுமையான நடவடிக்கையில் இறங்கி, சகல ஊடகங்களிலும் முதலாம் நம்பர் செய்தியானார்.

என்ன செய்தார் தெரியுமா? வழமையாகத் தமது வாகனத்துக்குப் பெட்ரோல் நிரப்பும் நிலையத்துக்குச் சென்று 25 டாலர்களுக்கு பெட்ரோலை நிரப்பி விட்டு இருபது டாலர்களை மட்டும் செலுத்தினார். பெட்ரோல் விலை உயர்வுக்கான தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக மிகுதி 5 டாலர்களைச் செலுத்த மறுத்துவிட்டு அவர் வீடு சென்று விட்டார்.

விடயம் உள்ளூர் பொலிஸ் வரை சென்று விட்டது. 'களவு' என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்தனர். பெட்ரோல் விலை அதிகரிப்பை எதிர்த்து 5 டாலர்களை செலுத்தாது தாம் மறியல் செல்லத் தயார் என் வீரத்துடன் அறிவித்து ஊடகங்களுக்கு நல்ல தீனி வழங்கினார் இந்த முதியவர்.

விடயங்கள் கட்டுமீறிப் போவதை அறிந்த பிளேக்கரின் மகன் 5 டாலர்களை பெட்ரோல் நிலையத்துக்குத் தாமே செலுத்தி ஒருவாறு எல்லாவற்றையும் சுபமாக முடித்து விட்டார்.

என்னதான் சொன்னாலும் சார்ள்ஸ் பிளேக்கர் ஒரு துணிச்சல்காரர்தான்! சிலவேளை இவருக்கு கொழும்பிலுள்ள ஐப்பானிய கராட்டிப் 'பல்கலைச் சங்கம்' டாக்டர் பட்டமும் வழங்கலாம்!

கே. எஸ். பார்வையில்
கனக செந்திநாதனின் நூல்

கொழும்பின் 'Daily News' தினசரியில் புதன்கிழமை தோறும் Gleanings என்ற மகுடத்தில் பல இலக்கியத் தகவல்களை திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் பரிமாறி வருகின்றார். மறுமலர்ச்சி எழுத்தாளர் கனக செந்திநாதன் அவர்களின் 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி' பற்றிய சில தகவல்கள் இதில் வெளிவந்துள்ளது.

'இளம்பிறை' ரஹ்மானின் அரசு வெளியீடு 1964ம் ஆண்டில் இதனை முதலில் வெளியிட்டது. அச்சமயம் இதனை எழுதிய செந்திநாதன் அவர்கள் கடும் நோயினால் உயிருடன் போராடிக் கொண்டிருந்தார்.

நூலின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற சில 'பிரச்சனைக்குரிய' பகுதிகள் அவரால் எழுதப்படாதவை என்றும், வேறு இருவரால் அவருக்குத் தெரியாமல் புகுத்தப்பட்டவை என்றும் அப்போதே பரவலாகக் கூறப்பட்டது. செந்திநாதன் அவர்கள் வைத்தியசாலையில் மரணமாகி விடுவார் என்ற எதிர்பார்ப்பில் இந்தக் கைங்கரியத்தை 'இரட்டையர்கள் புரிந்தததாகவும், ஆனால் எழுத்தாளர் உயிர்தப்பியதால் உண்மையை அவரே தமது நம்பிக்கைக்குரிய எழுத்துலக நண்பர்களிடம் கூறி மனம் வருந்தியதாகவும் அப்போதே சொல்லப்பட்டது.

அதனை நிரூபிப்பது போன்று கே. எஸ். சிவகுமாரன் Gleaningsல் எழுதிய வரிகள் அமைவதால் அந்தப் பகுதியை அப்படியே தருகின்றேன்.

உதாசனன் உலா விருந்து

'The late Kanaga Senthinathan from Kurumbaciddy in Yaalpanam was a belle-lettrist and a writer nurtured in tradition and yet adaptable to modernity.....'

He earnestly collected such data and compiled a book titled "Eelathu Ilakkiya Valarchi " (The Growth of Lankan Tamil Literature) in Tamil and gave a title in English as 'A Short History of modern Ceylon Tamil Literature'. However, just as much as the writing of 'progressive' critics was partisan, Kanaga Senthinathan's book was also biased. Although he tried to incorporate a lot of information on writing or writers between 1922 and 1963, one suspects that interpolation in the form of prejudicial writing had entered into the printed book.

One suspected that a leading Tamil writer and his friend who also wrote and published books had had a greater influence in editing his book for publication. As a result biased interpretation had crept in this book....."

இந்நூலின் இரண்டாம் பதிப்பு எஸ். பொவின் 'மித்ர' வெளியீடாக 2003ல் வந்துள்ளது

கொழும்பு பீஷ்மனைக் களவாடும்
கனடிய ராஜாதி ராஜன்

கொழும்பிலிருந்து எழுதும் பீஷ்மனின் எழுத்துகளைக் களவாடி தனது உருவகமாக வானலையில் உருளவிடும் கனடிய ராஜாதி ராஜனின் ஆடல் அடுத்த இதழில் வரும்.

புகைப்படம் பிரசுரித்துப்
பணம் கறக்கும் பிரசுரம்

புகலிடத் தமிழர்களின் எழுத்துகளைப் புத்தகமாக்கிப் பணம் சேர்க்கும் தமிழகத்து வெளியீட்டு அச்சகம் ஒன்றினைப் பற்றி நிரம்பவே நாம் அறிந்திருக்கின்றோம். இந்தப் பாணியில் புகலிடத்து எழுத்தாளர்களினதும் கலைஞர்களினதும் புகைப்படங்களைப் பிரசுரித்துப் பணம் கறக்கும் தமிழகப் பிரசுரமொன்று பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தப் பிரசுரத்தின் பெயர் 'ஏழைதாசன்'. இதனை எந்த வகையான பிரசுரம் என்று சொல்வது சிரமம். புகலிடங்களில் வாழும் ஈழத்தவர்களான புதிய எழுத்தாளர்களதும் கலைஞர்களதும் புகைப்படங்களுடன் அவர்களுக்குப் பல பட்டங்களையும் சூட்டி 'ஆகா ஓகோ' என்று எழுதி, அவர்களுக்கு 25 அல்லது 50 பிரதிகளை அனுப்பி வைக்கின்றது. அவர்களுள் மனம் குளிர்ந்து தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பிரதிகளை அனுப்பி, தமது முதுகைத் தாமே சொறிந்து பிரீதியடைகின்றனர்.

படம் பிரசுரித்ததற்குப் பிரதியுபகாரமாக நூறு - இருநூறு டாலர்களை பிரசுரகர்த்தா கேட்க அதையும் புகைப்படம் பிரசுரமான சந்தோஷத்தில் இவர்கள் அனுப்பி விடுகின்றனர். ஈழத்தவர்களை வைத்துப் பணம் கறக்கும் 'ஏழைதாசனின்' அட்டையில், ஐரோப்பாவில் வாழும் பலரது புகைப்படங்கள் இதுவரை வந்துவிட்டன. (கனடாவிலுள்ள சிலரது படங்கள் இதுவரை உள்பக்கங்களில்தான் வந்துள்ளன).

இந்தப் பிரசுரத்தின் 'விளையாட்டு'ப் பற்றி ஐரோப்பிய ஊடகமொன்றில் கடந்த மாதம் வெளியான விடயதானத்திலிருந்து ஒரு பகுதியை வாசியுங்கள்:

"ஆழமான கருத்துகள் ஆக்கங்கள் எதுவும் இடம்பெறாமலும், பழுப்பு நிறத் தாளில் துலக்கமற்ற எழுத்துகளுடனும் இது காணப்படுகின்றது. இச்சஞ்சிகை தனது நிதி வருவாய்க்கு புகலிடத்து ஈழத்தமிழர்களைக் கவரும் நோக்கத்தையே முதன்மைப்படுத்துகின்றது. இத்தகைய சஞ்சிகைகள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்களையிட்டு எம்மவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழில்நுட்பமும் தொழில் வாய்ப்புகளும்

எஸ். காந்தி B.A (Sri Lanka)

நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உடன்பாடுகள் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற விடயங்கள் தொழில் வாய்ப்புகளை தீர்மானிக்கும் காரணிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏறத்தாழ 10 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவும் கனடாவும் மெக்சிகோ நாட்டுடன் வர்த்தக உடன்பாட்டில் கைச்சாத்திட்டதன் விளைவாக உற்பத்தித்துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை மெக்சிகோ நாட்டுக்கு நகர்த்தியதன் விளைவாக இங்கு பல இலட்சக் கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்தார்கள். இதற்குக் காரணம் தொழிலாளர்களுக்கான குறைந்த வேதனம் (Cheap Labour). உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. தற்பொழுது மெக்சிகோவை விட சீனா இன்னும் குறைந்த வேதனத்தில் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்ற காரணத்தினால் ஏறத்தாழ நான்கு இலட்சம் (400,000) தொழில் வாய்ப்புகள் மெக்சிகோவில் (Mexico) இருந்து சீனா நோக்கி நகர்த்திடுகின்றது. இந்த புள்ளிவிபரத்தினை சமீபத்தில் Wall street என்னும் பத்திரிகை வெளியிட்டிருக்கின்றது.

தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. தொலைபேசித் தொடர்பு, இணையத்தள வசதிகள், மென்பொருள் உற்பத்தி (Software Product), Call Centre என்று அழைக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கான தொலைபேசி மூலமான சேவைகள், தொலைபேசி மூலமான சந்தைப்படுத்தல் சேவைகள் இந்தியாவை நோக்கி நகர்த்துள்ளன. இவ்விடத்தில் Microsoft நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் (Bill Gates) இலினோய் பல்கலைக்கழகத்தில் (University of Illinois) மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் தொழில்நுட்பம் என்னும் ஆயுதம் உலக பொருளாதாரத்தில் உள்ள போட்டி நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இது தனித்து மென்பொருள் உற்பத்தி (Software Product) Call Centre மாத்திரமல்ல பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உலகத்தில் எந்த ஒரு மூலையில் இருந்தும் போட்டிகளை உள்வாங்கி 21ம் பக்கம் வருக

சிக்கனம் - சில வழிகள்

‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பர். சில சிறுதுளிகள் இங்கே

1. கடையில் ஒரு பொருளை வாங்குவதற்கு முன், அதற்காக எத்தனை மணித்தியாலங்கள் நீங்கள் உழைக்க வேண்டும் என்பதை ஒரு தரம் நினைத்துப் பார்த்தல் நலம். உதாரணமாக, 80 டாலர்கள் விற்கும் ஒரு மேலங்கியை (Jacket) வாங்குவதற்கு, நீங்கள் மணித்தியாலத்திற்கு 10 டாலர் சம்பளத்திற்கு வேலை செய்பவராக இருந்தால், எத்தனை மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும் என ஒரு தடவை கணக்கிட்டுப் பார்த்து விட்டு, அவசியமெனில் மட்டும் வாங்க முடிவெடுத்தல் நல்லது. இதையே ஒரு வழிகாட்டியாக ஒவ்வொரு முறையும் பொருட்களை வாங்கப் போகையில் நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். சரியான வழி தெரியும்.
2. அனேகமாக எல்லோரும் கிரடிட் கார்ட் வைத்திருந்து, வட்டி கட்டிக் கொண்டிருப்பவர்களாக இருப்பீர்கள். சில கிரடிட் கார்ட்டில் (Dividend Card) நீங்கள் செலவழிக்கும் பணத்தின் 1% - 2% வரை உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். உங்கள் அன்றாட தேவைகளுக்கு, அதாவது பலசரக்கு சாமான்கள், காருக்கு காஸ் போடுவது, உணவகங்களில் சாப்பிடுவது போன்ற செலவுகளுக்கு இந்த கார்ட்டினைப் பாலிப்பதன் மூலம் நீங்கள் செலவழிக்கும் பணத்தின் ஒரு பகுதி உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். மாதக் கட்டணத்தை ஒழுங்காக குறிப்பிட்ட திகதியில் ஒழுங்காகச் செலுத்தினால் நீங்கள் வட்டி கட்டாத தேவையில்லை. வேறு கார்ட் வைத்திருப்பவர்கள் உங்கள் வங்கியில் கலந்துரையாடி மாற்றிக் கொள்ளலாம்.
3. சில பெரிய குடும்பங்களில் உள்ளவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள், ஏனைய வாழ்த்து அட்டைகள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட செலவை உண்டாக்கும். சில கடைகளில் ஒன்றுக்குப் பதிலாக 10 - 25 கார்ட் வரை பல வடிவங்களில் குறைந்த விலையில் ஒன்றாக விற்பார்கள். வாங்கி வைத்துக் கொண்டால், பணமும் குறைவாக இருக்கும், எந்நேரமும் தேவைக்கு வீட்டில் வாழ்த்து அட்டை இருக்கும். இதற்காக ஒவ்வொரு முறையும் ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கணினி பாவிக்கத் தெரிந்தவர்கள் தமக்கு விருப்பமான வடிவங்களில், விரும்பிய வரிகளுடன் தாமே வாழ்த்தை வடிவமைத்தும் கொள்ளலாம். 25வது ஆண்டு, 50வது ஆண்டு நினைவு போன்ற மிகவும் விசேட தினங்களுக்கு தையல் பூ போடத் தெரிந்தவர்கள் கிராப்ட் (Craft) பொருட்கள் விற்கும் கடைகளில் அதற்குத் தேவையான பிரேம், நூல், தடித்த துணி போன்றவற்றை மலிவாக வாங்கி, ஒரு சிறிய பூ வேலைப்பாட்டுடன் சில வரிகளையும் தைத்து பிரேம் பண்ணிப் பரிசளித்துப் பார்க்கவும் அழகாகவும், தனித்துவமாகவும் இருக்கும். அதற்கு விலை மதிப்பில்லை. ஞாபகப் பொருளாக வைத்துக் கொள்வர். (வேலைப்பாடு தெரிந்தவர்கள் இதையே ஒரு கைத்தொழிலாகவும் செய்யலாம். கனடிய சமூகத்தில் இம் மாதிரி வேலைகளுக்கு மிகுந்த மரியாதையும், வரவேற்பும் உண்டு.)
4. காரின் டயர்களில் தேவையான அளவு காற்று இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது காஸ் பாவனையை ஏறத்தாழ 6% அளவில் அதிகரிக்கச் செய்யும். எண்ணெய் மாற்றுவது, காற்றினை வடிகட்டும் வடிகட்டியை மாற்றுவது போன்ற சிறு சிறு விடயங்களை ஒழுங்காகக் கவனித்து செய்து கொள்ளவும். இது எரிபொருள் பாவனையை 10% அளவில் அதிகரிக்கும். எரிபொருள் டாங்கியை துப்பரவாக்கும் பொருட்களைப் பாவித்து தேவையான நேரங்களில் துப்பரவு செய்வது காஸ் பாவனையை 15% அளவில் அதிகரிக்கும்.
5. சில வீடுகளில் சுடுநீர் தேர்மோட்டர்கள் 140 டிகிரி வரை இருக்கும். இதை குறைந்த அளவில் வைத்துக் கொண்டால் மின்சாரக் கட்டணம் குறைவாக இருக்கும்.
6. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு வீட்டிலுள்ளோருக்குள் ஒரு சிறு போட்டி வைக்கலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரம் சாமான்கள் வாங்குகையில், மீதப்படுத்தும் பணத்தை அவரே வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பிள்ளைகளுக்கும் வீட்டின் வரவு, செலவு தெரிந்து, பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்கள் மீதப்படுத்தும் பணம் அவர்களிடம் இருப்பதனால், அந்த வாரம் நீங்கள் மதிய உணவுக்கு அவர்களுக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. இது இன்னொரு சேமிப்பு வழி.
7. விளம்பரங்களைப் பார்த்து விட்டு, பற்பசை, சலவைப் பவுடர் போன்றவற்றை அளவுக்கு மிஞ்சிப் பாவிக்கத் தேவையில்லை. அதனதன் வேலையைச் செய்வதற்கு குறிப்பிட்டளவே போதும். அதிகமாகப் பாவிப்பதனால் மேற்கொண்டு எதுவும் அதிகமாக நடக்கப் போவதில்லை. இதே போன்று தான் வீட்டில் பாவிக்கும் அத்தனை சுத்திகரிப்பு பொருட்களும். அதன் விளக்கத்தில் போட்டிக்கும் அளவு கூடத் தேவையில்லை. குறைவாகப் பாவித்து அதே பலனை அடைவதுடன், கூடிய காலம் பாவிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

மாகியப்பிட்டி கிராம வாழ்க்கை

எமது வீடு கிராமப்புறம். மாகியப்பிட்டிச் சந்தை பகல் பன்னிரண்டு மணிக்குப் பின்னர் தான் கூடும். அங்கே நாறாத மீன் வாங்கி வந்து சமைத்து எப்படியோ மதியச் சாப்பாடு முடிய முன்று மணி தாண்டி விடும். அது எல்லோருக்கும் பழகி விட்டது. காலையிலே பத்து மணியளவில் சைக்கிள்காரராலும், மீன் விற்கும் பெண்மணிகளாலும் மீன் மணி ஓசையுடன் அல்லது குரலோசையுடன் வீட்டுப் படலைக்குக் கொண்டு வரப்படுவது உண்டு. ஆனால் அது கொஞ்சம் விலை அதிகமாகவே இருக்கும்.

மீன் சந்தையில் வருகின்ற மீனில் நாறாத மீனைக் கண்டு பிடிப்பதற்குச் சற்றுத் திறமை வேண்டும். உடலை மெதுவாக அமத்திப் பார்ப்பார்கள். மெதுவாகி விட்டதா என்று. செவுளை உயர்த்திப் பார்ப்பார்கள் பூ நீலம் பாரித்து விட்டதா என்று. அதற்குப் பின்னர் தான் பேரம் பேசுவார்கள். வாக்கு வாதம் நடக்கும். ஏச்சும் சரளமாக கிடைக்கும்.

காலையில் வீட்டு வாசலுக்கு வரும் மீன் நல்ல ரகம். அத்துடன் பழுதடையாதது. மீனில் உயர் ரகம் விளை. அதனையே எப்போதும் வாங்க கட்டுப்படியாகுமா? எனவே இடையிடையே கொய், பூபாலி, வாளை போன்ற ஏழைகளின் மீன்களும் வாங்கப்படுவது தவிர்க்க முடியாதது. இவை சற்றுத் தட்டையானவை. கொய் மீனும் வாளை மீனும் சுவையானவை. ஆனால் அதிகம் முள் இருக்கும். வாளை மீனினை வெட்டுகின்ற பொழுது சற்றுச் சாய்வாக வெட்டுவார்கள். அப்பொழுது முள் எடுத்துச் சாப்பிடுவதற்குச் சலபமாக இருக்கும்.

ஆனாலும் பல சமயங்களிலே மீன் முள் தொண்டையுள் சிக்கிவிட பெரும் அவஸ்தைப்படுவதுண்டு. வீட்டில் உள்ளவர் முன் உதவிக்கு வந்து விடுவார்கள். வெவ்வேறு வழிமுறைகளைச் சொல்வார்கள். விரலைத் தொண்டையுள் ஓட்டி முள் எடுக்க முயலும் பொழுது கண் விழி பிதுங்க கண்ணீர் சொரிய அல்லல் படுவது அவலமான காட்சி. சில சமயம் முள் வெளியே வரும். அது வெளியே வரச் சங்கடப்படுமாயின் அதனை உள்ளை தள்ளி விட வேறொரு உபாயம் கையாள்வோம். வெறும் சோற்றினை ஒரு திரளையாக உருட்டி மெல்லாமல் விழுங்க அது முள்ளைத் தள்ளிக் கொண்டு போவதும் உண்டு.

மீன் தலை சாப்பிடுவதே ஒரு சுவாஸ்யமான செயல். அதன் கண்ணும் முளையும் ரசனையோடு சுவைக்கப்படும் பிரதான பகுதிகள். எனக்கு தலை

முழுதாகக் குழம்பில் இருக்க வேண்டும். இங்கே S.P இம்போட்டர்ஸிடம் தான் மீன் வாங்குவேன். அவர்கள் கொண்டு வந்து தருவார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் தலையை வெட்டாமல் அனுப்புங்கோ எனச் சொல்ல வேண்டும். அல்லாவிட்டால் அந்த மீனுக்குத் தலை இருந்ததோ எனச் சந்தேகப்படும் அளவினுக்கு கண்டபடி வெட்டி விடுவார்கள். இத் தலையில் அவர்களுக்கு ஏன் தான் இத்தனை கோபமோ? அதே போன்ற சுவையோடு உண்ணும் இன்னொரு பகுதி மீன் முட்டை. மீனினை வெட்டும் போது பக்குவமாக பையுடன் எடுத்து குழம்பில் போட்டுச் சமைக்கலாம்; அல்லது பொரிக்கலாம்.

கெளுத்தி மீன் பரம ஏழைகளின் மீன். அதனைச் சங்கன் எனவும் அழைப்பார்கள். நான் விரும்பிச் சாப்பிடுவது பாவை மீன். அது சதுப்பு நீருக்குரியது (Brackish water). அதனை வெட்டிய பின்னர் பலமுறை நன்றாகக் கருவ வேண்டும் அல்லது சேற்று வாடை வீசும். கரையூரில் வாங்கலாம். நல்ல சதைப் பற்றுடையது. தோலின் கீழே சிறு சிறு முட்கள் உள்ளன. சிறிது புளிப்புடன் கூடிய சுவை. அருமை.

ஒரு பருவ காலத்தில் மாதகல் கடற்கரையிலிருந்து நிறைய முரல் மீன் கொண்டு வருவார்கள். முரல் மலிவாகக் கிடைக்கும். ஆனால் குழம்பு வைப்பதற்கு உகந்தது அல்ல, மஞ்சள் போட்டுத் தீய்ப்பார்கள்; அல்லது பொரிப்பார்கள். புட்டுடன் நன்கு வெட்டலாம்.

ஆட்டு இறைச்சி வருடத்திற்கு ஐந்து முறை உத்தரவாதம். அதற்கு மேல் என்றால் யாராவது நெருங்கிய உறவினர் இறந்த எட்டுச் செலவில் சாப்பிட்டுப் போது அல்லது நெருங்கிய உறவினர் கல்யாணம் முடிந்து நான்காம் சடங்கின் போது மாத்திரமே. வீட்டுச் செலவின் போது இறந்தவருக்கு விருப்பமான எல்லா வகைக் கறிகளும் சமைத்துப் படைப்பார்கள். ஆகவே பல சமயங்கள் ஏதோ பேருக்கு இறைச்சி சமைப்பார்கள். அத்தகைய சந்தர்ப்பங்களிலே அப்படி ஒன்றும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. அதுவும் இள வட்டங்களை யார் பெரிது பண்ணி உபசரிப்பார்கள். சபையில் பரிமாறுபவர் தெரிந்த முகம் என்றால் கொஞ்சம் கறண்டி ஆழமாகக் கறியுள் செல்லும். அல்லாவிட்டால் ஏதோ பேருக்கு ஒன்றோ

இரண்டோ துண்டுகளும் சப்புக் கொட்ட எலும்பும் கிடைக்கும். அத்துடன் திருப்திப்பட வேண்டியது தான்.

நைஜீரியாவிலே பாடசாலைகள் அதிகம் விடுதிச்சாலைகள் உள்ளவை. மாணவர்களை உள்ளூர்ப் பாடசாலைகளில் படிக்க விட்டால் அவர்கள் பாடசாலைகளுக்கே போக மாட்டார்கள் என்பதால் தூர உள்ள விடுதிச் சாலைகளிலே மாணவர்களை வைத்து கல்வி புகட்டியது அரசாங்கம். மாணவர்களுக்கு உணவு, உடை என எல்லாமே இலவசம். விடுதிச்சாலையில் உணவு வழங்குதல் ஒப்பந்தத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும். ஒப்பந்தக்காரரும் பாடசாலை அதிபரும் கொள்ளை அடிப்பார்கள். மாணவர் வயிற்றில் மண், மதிய போசனம் ஒரு பெரிய கறண்டி சோறு ஒரு இறைச்சித் துண்டு, ஒரு கரண்டி பாம்பு ஒயில். நான் இதை ஏன் சொல்கிறேன்? அந்த மாணவர்கள் இறைச்சித் துண்டை எலும்பு இல்லாமல் வந்தால் பூர்வ புண்ணியம். கொடுப்புக்குள் வைத்த படி சப்புவது போல் பாசாங்கு காட்டியபடி முழுச் சோற்றினையும் உண்டு அதற்குப் பின்னரே இறைச்சியை நன்கு சுவைப்பதைக் கண்டுள்ளேன்.

தீபாவளிக்கு அனேகமாக உறவினர் எல்லாருடைய வீடுகளிலுமே இறைச்சிச் சமையல் உண்டு. கட்டாயமாக உறவினர்கள் சேர்ந்து ஒரு கிடாய் வெட்டிப் பங்கு போடுவார்கள். அது தவிர மாகியப்பிட்டி மாரியம்மன், கன்னாகம் ஐயனார், உரும்பராய் காட்டு வைரவர், கீரிமலை கவுணாவத்தை, பிராயம் பத்தையில் ஒரு கோவில் - கட்டப்பராய் என நினைக்கிறேன், என இவைகளின் வேள்வி தான் எமக்கு ஆட்டு இறைச்சி சாப்பிட வழி வகுக்கும்.

மாரியம்மன் கோவிலில் கிடாய் வெட்டுவதை நான் பலமுறை சென்று நேரடியாகவே பார்த்திருக்கிறேன். மற்றைய கோவில்களுக்கும் சில சமயம் வேடிக்கை பார்க்கப் போவது வழக்கம். வேள்விக்கு வெட்டப் போகின்ற கிடாய்களுக்கு ஊட்டி ஊட்டி வளர்ப்பார்கள். புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, கடலை என புரத்த தன்மையுடைய கொழுப்புச் சத்துடைய உணவு வகைகளை இரவும் பகலும் அக்கிடாய்களுக்குத் தீத்துவார்கள்.

கவுணாவத்தையில் கண்ணன் என்று ஒருவர் நீண்ட காலமாக மிகப் பெரிய ஒரு கிடாய் கொண்டு வருவது உண்டு. அதனைப் பார்க்கவென்றே பெருந்தொகையானோர் செல்வார்கள். முதல் நாள் இரவு தொடங்கியே அவரது வீட்டில் சின்ன மேளம், பெரிய மேளம் எனப் பெரிய உற்சவமாக இருக்கும் மறுநாட் காலை 24ம் பக்கம் வருக

பொ. கனகசபாபதி
மகாஜன முன்னாள் அதிபர்

லண்டன் ஐ.பி.சி வானொலி வாராந்தம் வழங்கும்

பிரசுரப் பதிவுகள்

லண்டனிலிருந்து உலகம் சுற்றிவரும் ஐ.பி.சி வானொலி வாராந்தம் வழங்கும் நிகழ்ச்சிகளில் முக்கியமான இடத்தினைப் பெற்றுள்ள ஒன்று 'பிரசுரப் பதிவுகள்.' நூல் விமர்சனப் பாங்கிலான இந்த நிகழ்ச்சியில் வாராவாரம் மூன்று அல்லது நான்கு நூல்கள் பற்றிய அறிமுகம் ஒலிபரப்பாகின்றது. பிரபல ஒலிபரப்பாளர் திரு. எஸ். கே. ராஜனின் தயாரிப்பில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை அங்கு வசிக்கும் 'நூற்தேட்டம்' திரு. என். செல்வராஜா அவர்கள் கனகச்சிதமாகச் செய்து வருகின்றார். இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் சில நூல்களின் அறிமுகத்தினை மாதாமாதம் 'தமிழர் தகவல்' நன்றியுடன் பிரசுரம் செய்து வருகின்றது.

'சிரித்திரன்' சுந்தரின் சித்திரக் கொத்து

காலத்தை வென்று வாழும் கார்ட்டூன் எனப்படும் கருத்தோவியங்களைத் தந்த சிரித்திரன் எஸ். சிவஞானசுந்தரம் அவர்களை ஈழத் தமிழ் உலகம் எளிதில் மறந்து விடமாட்டாது. பல்லாயிரம் தமிழ் மக்களின் இதயங்களைத் தன் கருத்தோவியப் படைப்புக்களால் கவர்ந்து கொண்ட ஈழத்தின் கார்ட்டூன் மேதை அவர். 1996 மார்ச் மாதம் 3ம் திகதி தனது சொந்தக் கிராமமாகிய கரவெட்டியில் தனது 72வது வயதில் அமரத்துவம் அடைந்த இந்த மாமனிதர் வாழும் போது அவர் சிந்திக்க சிந்திக்க தமிழ் மக்கள் சிரித்தனர். போர் மேகம் அவர்களைச் சூழ்ந்த வேளையிலும் மனம் விட்டுக் கலகலப்பாக சில நிமிட நேரம் கவலை மறந்து சிரித்தனர். பின்னர் அந்தச் சிரிப்பின் பின்னால் மறைந்திருந்த தாம் சார்ந்த சமூகம் பற்றிய சுந்தரின் கருத்தை எண்ணிச் சிந்தித்தனர். பலர் தெளிவும் பெற்றனர்.

சிரித்திரன் சுந்தரின் "சிரித்திரன் சித்திரக் கொத்து" என்ற கருத்தோவியங்களின் தொகுப்பு இப்பொழுது நூலுருவில் மீள்பதிப்பாகியுள்ளது. 1989ம் ஆண்டு ஆவணி மாதம் சுந்தரின் தேர்ந்த பல கருத்தோவியங்களுடன் யாழ்ப்பாணத்தில் முதற்பதிப்பைக் கண்ட இந்தத் தொகுதி மீண்டும் நவம்பர் 2002இல் சென்னை காந்தளகத்தின் வாயிலாக இரண்டாம் பதிப்பைக் கண்டிருந்தது. தற்போது இவ்வரிய தொகுப்பு மீண்டும் பரவலாக ஐரோப்பிய மண்ணில் இப்போது கிடைக்கக் கூடியதாக உள்ளது. ஈழத்தமிழரின் புலம்பெயர் வாழ்விலும் அவர்களது இயந்திர வாழ்வுப் பின்னணியிலிருந்து தாயகச் சோகங்களிலிருந்து அவர்களை சிறிது நேரமாவது தம்மை மறந்து தாயக மண்ணில் மானசீகமாகச் சஞ்சரிக்க இத்தொகுப்பு நிச்சயம் தன் பங்கை ஆற்றும். விட்டுக்கு வீடு வைத்திருக்க வேண்டிய ஒரு அரிய தொகுப்பு இதுவாகும்.

எமது தாயகத்தில் இக் கலையைத் தன் வாழ்வாகக் கொண்டு வாழ முற்பட்டவரே சிரித்திரன் சுந்தர் அவர்களாவார். அமரர் சிவஞானசுந்தரம் அவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டகாலத்தில் இந்தியாவில் கல்வி கற்பதற்காகச் சென்று சில காலம்

வாழ்ந்தவர். அவர் அங்கு வாழ்ந்த காலம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் காலம், இந்தியா சுதந்திரம் பெற்ற காலம், மகாத்மா காந்தி சுடப்பட்டிருந்த காலம், பாகிஸ்தான் உருவான காலம். அக்காலத்தில் Blitz பத்திரிகைக்கு ஒரு கேலிச் சித்திரத்தை வரைந்து அனுப்பினார். பிரித்தானியப் பிரதமர் சேர்ச்சிலும் ஹைதராபாத் நிசாம் மன்னும் இந்தியாவுக்கு எதிராகச் சதியாலோசனை செய்யும் கருத்தோவியம் ஒன்றையே அவர் முதன் முதலாக வரைந்து அனுப்பியிருந்தார். அது Blitz பத்திரிகையில் பிரசுரமாகி சிறு பணத்தொகையும் சன்மானமாக இவருக்குக் கிடைத்தது. இந்தியாவில் தேசிய மட்டத்தில் புகழ்பூத்த கார்ட்டூன் ஒவியர்களாக விளங்கிய சங்கர் ஆர்.கே.லட்சுமணன், அபு, பால் தாக்கரே போன்றோருக்கு மத்தியில் எம்மவரான சுந்தரும் தன் கருத்தோவியங்களால் அக்காலத்தில் பம்பாய் பத்திரிகைகளில் தன் கருத்தோவியங்களையும் உலக விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இந்திய வாழ்வை முடித்துக் கொண்டு அமரர் சிவஞானசுந்தரம் அவர்கள் தாயகம் திரும்பியதும் தொடர்ந்தும் தன்னுள் இனங்காணப்பட்ட இரண்டறக் கலந்து விட்ட திறமையை இத்துறையில் வெளிக்காட்டத் தவறவில்லை. இலங்கை சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட நாள் முதல் தமிழரின் உரிமைகள் ஒவ்வொன்றாகக் களையப்படும் வேளைகளில் எல்லாம் அமரர் சிவஞானசுந்தரம் அவர்கள் தன் தூரிகையால் துணிச்சலான கருத்தோவியங்களை வரைந்து கொண்டே இருந்தார்.

இலங்கைப் பிரதமராக S.W.R.D பண்டார-நாயக்கா அவர்கள் பதவியேற்ற பின் சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்றிய சந்தர்ப்பத்தில் சுந்தர் வரைந்த கருத்தோவியம் சுதந்திரனில் வெளியானது. பண்டாரநாயக்கா ஒரு கல்லின் மேல் அமர்ந்திருந்து சிங்களம் மட்டும் என்ற மெட்டை புல்லாங்குழல் வழியே வாசிக்கிறார். அந்தச் சிங்களம் மட்டும் என்ற இனவாத இசை புல்லாங்குழல் வழியே ஒரு பாம்பாக விரிந்து, எதிரே உள்ள ஒரு தமிழ்ப் பெண்ணின் முன்னால் சீறிப் படமெடுத்தாடுகிறது.

இந்தக் கருத்தோவியம் சுதந்திரனில் பிரசுரமாகி சில நாட்களின் பின்னர் வரலாற்றில் வடுவாகப் பதிக்கப் பெற்ற பாரிய இனக்கலவரம் இலங்கையில் வெடித்தது. அன்றைய காலகட்டத்தில் தினகரன் பத்திரிகையின் வாயிலாக, அப்போது தினகரன் ஆசிரியராக இருந்த கைலாசபதி அவர்களின் ஆதரவுடன் இவரது தூரிகைகள் செயற்பட ஆரம்பித்தன. சுவாரித்தம்பர் என்ற அந்த அழியாத கார்ட்டூன் கதாபாத்திரம் உருவான வரலாறு இதுவாகும். ஈழத்தமிழரின் கேலிச் சித்திரக்கலை வரலாற்றில் சுவாரித்தம்பர் என்றும் இருப்பார். சுவாரித் தம்பரைத் தொடர்ந்து அமரர் சிவஞானசுந்தரம் அவர்களின் பாத்திரங்களின் படைப்புகள் சின்னக்குட்டி, மைனர் மச்சான், மிஸ்டர் அண்ட் மிசீஸ் டாமோடூரம், மகுடியார், மெயில் வாகனத்தார், ஸ்ரீமான் செல்லக்கிளி, வேலரும் மயிலரும் என்று மானிட நேயமும் சமூகநோக்கும் கொண்ட கற்பனைப் பிறவிகளாக வரைந்து கொண்டே சென்றன.

மைனர் மச்சான் என்ற பாத்திரம் சமகால, படித்த வேலையற்ற ஈழத்து இளைஞன் ஒருவனின் உருவகமாகும். அரசாங்கக் காரியாலயப் படிக்கலில் ஏறி இறங்கி வேலை காலி இல்லை என்ற கதவடைப்புக்களைத் தரிசித்தும் மனம் தளராமல் வாழ்பவர். காதலுக்குத் தூண்டில் போடுவார். அதிலும் மைனர் மச்சானுக்கு அதிர்ஷ்டம் கிட்டாது. தொடர்ந்தும் நம்பிக்கை ஒளியுடன் தொடர்வார். சோகம் சுடும் வேளையில் மதுபானத்தை நாடுவார். இந்தப் பின்னணியில் மைனர் மச்சானின் பாத்திரப் படைப்பு அமைந்திருந்தது.

'மிஸ்டர் அண்ட் மிசீஸ் டாமோடூரம்' பாத்திரம் சற்று வித்தியாசமானது. பிறப்பால் தமிழ் இனத்தவராயினும் இத்தம்பதியினர் ஆங்கில மோகத்தில் அலைபவர்கள். அடுக்களை மொழி கூட அவர்களுக்கு ஆங்கிலமாகவே இருந்த போதும் அவர்கள் தமிழ் கலாசாரத்தில் அத்தமாக அக்கறை காட்டினார்கள். தமிழ் கலை கலாசாரங்கள் பற்றி மிசீஸ் டாமோடூரன் எழுப்பும் வினாக்களுக்கு மிஸ்டர் டாமோடூரன் தானே தமிழ்க் கலாசாரத்தின் பாதுகாவலர் போன்று பதிலிறுப்பார். ஒரு தடவை மிசீஸ் டாமோடூரன் கேள்வி எழுப்புகின்றார். கடைச்சங்கம் என்றால் என்ன என்று மிஸ்டர் டாமோடூரன் பதிலளிக்கிறார் அது சங்கக் கடைச்சங்கம் என்று. இது தான் அவர் கண்ட சங்ககாலத் தமிழ்ச்சங்கம்.

அமரர் சிவஞானசுந்தரம் மண்வாசனை இலக்கியமாக கருத்தோவியங்களை ஈழத்தமிழருக்குத் தரவேண்டும் என்ற வேணவாவில் கருக்கொண்டு உருவாகியதே "சிரித்திரன்" என்ற மாதப் பத்திரிகையாகும். "செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்" என்ற பதாதையுடன் இவரது சிரித்திரன் சஞ்சிகை 1965இல் கொழும்பில் பிரசுரம் கண்டு பின்னாளில் யாழ்ப்பாணத்துக்கு இடம் 28ம் பக்கம் வருக

'தமிழர் தகவல்' இதழ்களும் மலர்களும் கணினி ஆவணமாகி காப்பகங்களில் பேணப்பட வேண்டும்

மேற்கூறிய தமிழர்களுக்கு தலைமை

தாங்கும் பொறுப்பிற்கு மிகவும் உருத்துடையதாகியுள்ள 'தமிழர் தகவல்', ஆற்றல் படைத்த மொழியாக தமிழை மாற்றும் வல்லமை படைத்துள்ளதுடன், பதினாண்டு ஆண்டுகள் பொறுப்புள்ளதொரு சமூகப் பணியுடன் மொழிவளம் சமூகவளம் இரண்டினையும் இணைத்துப் பல வெற்றிகளையும் கண்டுள்ளது. சமூகத்தின் பல்வேறு அறிஞர்களும், மாணவ மணிகளும் மேற்கொள்ளும் உயரிய பணிக்குக் களம் அமைத்துக் கொடுத்து வருவதுடன், 'வாழும்போதே கௌரவிப்போம்' என்னும் கொள்கையை முன்னிறுத்தி அவர்களைப் பெருமைப்படுத்தியும் வருகின்றது. தமிழர் மனதில் மிகவும் ஆழ வேருன்றியுள்ள 'தமிழர் தகவல்' சஞ்சிகை நீண்டதொரு பயணத்தின் மூலம் பல அறிஞர்களையும் படைப்பாளிகளையும் இளையோர்களையும் இணைத்துக்கொண்டு செல்லும் வல்லமை படைத்து நிற்கின்றது.

'எங்கள் சுவடுகளை ஆழமாகவும் நேர்த்தியாகவும் பதிப்போம்' என்ற அர்த்தமுள்ள வரிகள் ஒவ்வொரு வருட மலர்களின் அட்டையில் ஆழப்பதிவு பெறுவது வழக்கம். பதினாண்டாவது ஆண்டு மலரின் அட்டையின் இடது பக்க மேல் மூலையில் இடம்பெற்றுள்ள இந்த வாசகத்தைப் படித்தபின், வலது பக்கமாகக் கண்களை நகர்த்தினால் அங்கு ஒரு புதுமை காத்திருக்கின்றது. காந்தன் மென்விரல்கள் போன்ற 'கார்த்திகைப் பூ' அழகு கூட்டி நிற்கின்றது. தமிழீழத்தின் தேசியப் பூவாகத் தெரிவாகியுள்ள சிவப்பு மஞ்சள் வர்ணங்களைக் கொண்ட கார்த்திகைப் பூ, கண்களைக் கவரும் விதத்தில் அர்த்த புஷ்பியுடன் இடம்பெற்றுள்ளது விசேஷ அம்சம். அதன் வாசத்தினை உள்ளே நுகர முடிகின்றது.

இப்போது முன்னட்டையின் நடுப்பகுதிக்கு வருகின்றோம். வழமைபோன்று விருது பெறுபவர்களின் படங்கள், அதனை அழகுபடுத்தும் சட்டங்களுக்குள் (frames) வடிவமைத்து ஒழுங்காக நிரைப்படுத்தப்பட்டு தொழில்நுட்பம் சேர்த்து வர்ணஜாலம் காட்டுகின்றது. மகாகவி பாரதியார் வானத்தின் புதுமை பற்றிக் கூறியது போல 'நவநவமாய்த் தோன்றும் காட்சி' கண்களை அசையவிடாமல் செய்து விடுகின்றது. விருதாளர்களின் பின்னணியில் பலவர்ணங்களின் சேர்க்கையில் நெழிவுறும் காட்சி வர்ணிக்க முடியாதது. இதுவரை எந்தச் சஞ்சிகைகளிலும் பார்த்ததாக ஞாபகமில்லை. அட்டையை வடிவமைத்தவர் தமிழர் தகவலின் உதவி ஆசிரியர்களில் ஒருவரான சசி பத்மநாதன்.

'சிந்தனைப் பூக்கள்' எஸ். பத்மநாதன்

'தமிழர் தகவல்' 13வது ஆண்டு மலர் பற்றிய இந்த விமர்சனக் கட்டுரை ஏற்கனவே கனடிய 'தமிழ்த் தென்றல்' பத்திரிகையில் வெளியானது.

கணினித்துறையின் மூத்த அனுபவசாலிகளில் முக்கியமான ஒருவர் இவர். முன்னட்டையின் கீழ்ப்பக்க மூலையில் சடைத்து வளர்ந்திருக்கும் மரத்தின் கீழ் 'Growing with the community' (சமூகத்துடன் இணைந்த வளர்ச்சி) என்னும் வரிகள் மனதினை விசாலிப்பன. 1991 பெப்ரவரியிலிருந்து நிறுவனமான சூழ்நிலையில் வலுப்பெற்ற வளர்ச்சியோடு பொலிவுறும் இக்காட்சி இனம் சார்ந்த பெருமையை வலிமைப்படுத்தி நிற்கின்றது. அட்டையின் அழகும் அறிவுசார் திறனும் மொத்த பெறுமானம் பெற, மலரின் உள்ளே நுழைகின்றோம்.

'பூப்பும் மூப்பும்' என்ற வித்தியாசமானதொரு தலைப்பில் பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் அவர்களது அழுத்தமான தலையங்கமும், உள்ளே பரவும் வரிகளும் எம்மை மிகவும் பெருமைப்படுத்துகின்றன. பதினாண்டாவது வயதில் பூப்படையும் 'தமிழர் தகவலுடன்', நாற்பதாவது ஆண்டை நோக்கிய தமது பத்திரிகைப் பணியின் மூப்பினையும் வரிகளுக்குடாக அவர் இழையோடு விட்டுள்ளார். இவரது நீண்டகால ஊடகத்துறை (பத்திரிகை, வானொலி, சஞ்சிகை, தொலைக்காட்சி) அனுபவங்கள் இங்கே பளிச்சிடுகின்றன. கனடியத் தமிழர்களுக்குச் சமர்ப்பணமாகியுள்ள இவது தலையங்க வேட்கை, உலகமயமாகியுள்ள புகலிட மக்களிடையே தமிழர்கள் பூப்பும் மூப்பும் பெற்றுவிட்டார்கள் என்ற உண்மையையும் சொல்லாமற் சொல்லி நிற்கின்றது.

164 பக்கங்களைக் கொண்ட இம்மலரின் மணம் வீசும் பகுதிகள் பலவகையாவன. சுமார் நூறு விடயதானங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. பிரசுரத்துக்குக் கிடைத்த பதினொரு விடயங்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பது ஆசிரியரின் ஆதங்கம். அவரது வெளியீட்டுத் துறை அனுபவம், எழுத்துத்துறையின் ஆளுமை, அச்சமைப்புத்துறை முதிர்ச்சி ஆகியவைகளை மலரில் அமைப்பிலும், கட்டுரைகளின் ஒழுங்குபடுத்தலிலும், அவைகளின் கொத்தணி வகைப்படுத்தலிலும் காணமுடிகின்றது. வாழ்வியலில் அகன்று செல்லும் புதிய துறைகளை அப்படியே உள்ளவாங்கி, அவைகளை எழுதிய பல்துறை வல்லாளர்களை அவர்களது ஒளிப்படத்துடன் கௌரவித்து, அவர்கள் படைப்புகள் சிதைவுறாது மலரினை வடிவமைத்துள்ள முறை மிகவும் நிறைவினைத் தருகின்றது. சிறிய வீதியொன்றில் ஆரம்பித்து, நெடுஞ்சாலைப் பயணமாகியுள்ள தமிழர் தகவலின் பணி இன்று ஆழப்பயணமாக மாறியுள்ளது. இதன் வளர்ச்சியைப் புறத்தே நின்று அவதானித்தவர்களில் பலரும் இன்று உட்சென்று தகவற்சாலையை விசாலித்து விரிவுபடுத்தலில் பங்காளர்களாகியிருப்பது கவனிக்கப்படுகின்றது.

மலரிலுள்ள படைப்புகளையும் அவைகளை எழுதியவர்களின் திறன்களையும் கட்டுரைகளின் தலைப்புகளையும் ஆய்ந்து ஆய்ந்து பார்க்கையில் வியப்பு மேலிட்டதேயின்றி முடிவுக்கு வரமுடியவில்லை. ஆயினும், முடிந்தளவுக்கு என் மனநிலைக்குள் சிக்கியவற்றினையே இங்கு தருகின்றேன்.

துறைசார்ந்த விடயங்கள் என்ற வகையில் நிரல்படுத்தப்பட்டு இக்கட்டுரைகள் வகைப்படுத்தப்பட்டு நிற்பினும், கருத்துரு பெறும் அல்லது இணைவாகச் செல்லும் கருதுகோள்களை உள்ளவாங்கி இதனை நுகரமுடிகின்றது. புலம்பெயர்ந்த தமிழரின் வாழ்வும் வளமும், தமிழீழத்தின் வரலாற்றும் பெருமையும் விழுமியங்களும், உளவளம் சார்ந்த பிரச்சனைகளும் தேவைகளும், தமிழ்மொழியின் வளர்ச்சி சார்ந்த பணிகள், கணினி சார்ந்த தகவல்கள், சுகாதார/வைத்திய சேவைகள், சட்டம் சார்ந்த நடைமுறைகள், ஊடகங்களின் போக்கும் நோக்கும், கலை சார்ந்த பண்பாட்டுக் கோலங்கள், இளவயதினர் உணர்வுகளும் அவர்கள் பார்வையும், மனை கொள்முதல் சார்ந்த அடிப்படை அம்சங்கள் ஆகியவற்றுடன் மனதினை வருடி நெருடும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய இம்மலரினை வட்டமிட்டு வெளியே வருகையில், பல்கலைக் கழகமொன்றுக்குள் நுழைந்து பட்டம் பெற்றுவிட்டு வெளிப்படும் உணர்வு ஏற்படுகின்றது.

புலம்பெயர்வுடன் தொடர்புடைய கட்டுரைகள் முதலில் இடம்பெறுவது பொருத்தமானது. பெயர்கள் குட்டுதல், பண்பாட்டுக் கோலங்கள் சிதைவுறாது பேணுவது என்பதில் இக்கட்டுரையாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். இடையே, பொறுத்துக் கவியொன்று "புது அகவையில் பொன் ஏடே நீ வாழி!" எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. எவ்வளவு அர்த்தமுள்ள தலைப்பு இது. பிறந்த நாட்டின் பெருமைகளை, தாயக நினைவுகளை இரை மீட்கும் படைப்புகள் புகந்த மண்ணின் பெருமையையும் இணைத்துப் பேசுகின்றன.

31ம் பக்கம் வருக

Spelling Bee Canada - 2004

ஆங்கிலச் சொல்வதெழுதல்
பிரதேச வெற்றி மாணவர்கள்

வருடாந்தம் நடத்தப்பெறும் ஆங்கிலச் சொல்வதெழுதல் (Spelling Bee Canada) போட்டியின் பிரதேசப் போட்டிகள் கடந்த மாத நடுப்பகுதியில் இங்குள்ள இருபத்தியிரண்டு பகுதிகளில் நடத்தப்பெற்றது. இப்போட்டி இம் முறை இரண்டு பிரிவுகளாக - கீழ்ப்பிரிவு மேற்பிரிவு என்ற வகையிலேயே நடத்தப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னைய ஆண்டுகளைப் போன்று இவ்வருடமும் பல தமிழ் மாணவர்கள் பிரதேசப் போட்டிகளில் வெற்றி பெற்றனர். இவர்கள் பங்குபற்றிய இறுதிச் சுற்றுப் போட்டி ஒன்றாயினால் தொலைக்- காட்சிச் சேவை நிறுவனக் கலைக்கூடத்தில் (TVO) கடந்த மாதம் 30ம் திகதி நடைபெற்றது. இதில் பரிசு பெற்றவர்கள் விபரம் இந்த இதழின் வேறொரு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரதேசப் போட்டியில் முதலாம், இரண்டாம், முன்றாம் இடங்களில் வெற்றி பெற்ற 41 தமிழ் மாணவர்களின் விபரங்கள் பிரதேச அகர வரிசைப்படி கீழே இடம்பெறுகின்றது.

Juniors Contest (6 - 8 years):

Agincourt: Markshun Mahadevan (2nd place);
Akhalya Indrakumar (3rd place).
Ajax/Pickering: Sindhura Thirumal (1st place);
Thanoj Thavalingam (2nd place).
Brampton: Senthoran Manickavasagar (2nd place).
Don Valley: Varjitt Jeeva (1st place);
Anoja Dayaparan (2nd place);
Keerthana Ravikulan (3rd place).
East York: Debbie Anandakumar (1st place),
Piruthuvi Kohilathasan (3rd place).
Etobicoke: Achitha Sanganethy (2nd place).
Kitchener/Waterloo: Sarah Visakha (1st place).
Malvern/Rouge River: Kabilraj Muthu (1st place);
Vinojan Anandakumar (2nd place);
Apira Mahesan (3rd place).
Markham: Kathiyn Alexander (3rd place).
NW2 Family of Schools: Suveetha Jeyalan (3rd place)
Scarborough: Gireesh Balachandran (1st place);
Aishwarya Baskaran (2nd place).
Toronto: Harrison Kalathil (1st place)
Vaughan/New Market: Visakhan Kumaran (1st place).

Seniors Contest (9 - 15 years):

Agincourt: Yakesan Jeyalingam (2nd place).
Ajax/pickering: Arun Thayanithy (1st place);
Harrsan Parameswaran (2nd place);
Shindusan Parameswaran (3rd place)
Don Valley: Priyanga Yogalingam (!st place).
East York: Dilan Velupillai (1st place).
Etobicoke: Gurubavan Mahendran (3rd place).

please visit page 28

**Little Sisters' Manipulations
(and how to fight them)**

Sivahami Vijenthiran

Please will you let me wear your sweater? Please, please, please, please, please, please, please, please, please, please..."
"I love you... If you really cared about me, you would let me wear your sweater."
"Mom, she won't let me wear her sweater!"

Little sisters have a wide array of ways to manipulate their helpless older siblings. Of these, many are so secret and subtle that they are known only to their inventors. However, the more frequently used methods can be classified into three distinguishable categories, and each of these has a possible counteraction for pitiful older siblings.

One of these techniques has been used by our sisters for ages. It has the simplest idea behind it, and yet it is one of the most effective means they have. Human beings are annoyed by many things, and one of them is definitely seeing or hearing the same words over and over and over and over and over and over. Little sisters discovered this long ago, and have since used it to get their way. "Gimme, gimme, gimme..." is a perfect example of little sisters at their best. Just to stop this endless reverberation, I myself have given in to my delighted sister countless times. However, instead of surrendering, it is better (and more fun) to fight fire with fire. An effective retort is "No, no, no, no, no, no..." Sometimes, to the horror of their elders, the kid sister comes up with yet another ploy after being thwarted in her first attempt. Another attack used by little sisters involves the dreaded "L" word -- love -- or suggests it's time for a past favour to be paid back. For the former, the most straightforward reply is "I love you too, but the answer is no." For the latter, several replies are possible but I prefer to stun my sister with an intelligent quote; one that works well is "If you do a favour and expect something in return, it's a trade, not an act of kindness" -- tsk, tsk tsk."


The final method is the most serious, although some sisters may use it first to avoid the hassle of direct confrontation. This involves bringing in a third party -- the parent. Unfortunately, most parents are hindered by a sympathetic feeling towards the younger, more pathetic-looking person in an argument. Little sisters use this to their full advantage, bringing in sniffles, tears, or even a full strength tantrum. Despite the frantic explanations of older siblings, the parent usually favours the kid sister. Since this is a serious attack, for older siblings, the best way to convince the clueless parent involves calmness. If the favour is small, it's best to avoid hassle and just do it, but in case of emergency, the following can be done. Take the parent aside and present your views in a collected manner, using several big words to impress them with your maturity. If reduced to complete desperation, try using the little sister's strategies mentioned above.

Little sisters may have other hidden ways to convince us to do whatever they want, but the three main methods can now be fought with equally sly responses. None of these are guaranteed to work, but they're worth trying -- it's fun to see a little sister struggling to cope with a counterattack. In the end, however, little sisters are always cherished. Their antics, their support for their older siblings, and their love live though the despise felt for their manipulations.


'சேக்கம்' 20வது ஆண்டு விழா



சேக்கம் அமைப்பின் 20வது ஆண்டு விழா கடந்த மாதம் 15ம் திகதி ஸ்காப்ரோ மேரி வார்ட் கல்லூரி அரங்கில் மன்றத் தலைவர் திரு. தர்மராசா தலைமையில் நடைபெற்றது. மன்ற ஆலோசனைக் குழுவினரான அகஸ்தின் ஜெயநாதன், நாகா இராமலிங்கம், திருமதி. சுல். யோகி தம்பிராஜா வி.ரி. வசந்தகுமார் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். வரவேற்பு நடனம், திரையிசை நடனம், நாடகம், நடனம், கவியரங்கம், மெல்லிசை ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பம்சங்களாக இடம்பெற்றன. '20 ஆண்டுகளில் சேக்கம்' என்ற தலைப்பில் திரு.வி. ரி. வசந்தகுமார் சிறப்புரை நிகழ்த்தினார். விழாவின் சில காட்சிகள் இங்கு ஒளிப்படமாக.



மிசிசாகா ஸ்ரீகணேச ஜெய



மிசிசாகா
மகாகு
பக்தியு
தலை
இதன்
அதி
ஆலய
கிருஷ்
ஆலய
குருக்
பூரண
குட்ட
ஆலய
சிற்பக்
பாரிய
தம்ப
செய்
இப்க்


ஆயுதூர்க்கா ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

சிசாகாவில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீகணேச தூர்க்கா ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழா கடந்த மாதம் இரண்டாம் திகதி திபூர்வமாக நடைபெற்றது. சிவஸீ பூரண தியாகராஜக் குருக்கள் தலைமையில் சுமார் முப்பது வரையான அந்தணப் பெருமக்கள் தலைநினைச் சிறப்பாக நடத்தி வைத்தனர். ஸ்ரீவிஜயலட்சுமி வாசா தலைநினைவும், திருமணப் பதிவாளரும், சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆலய உற்சவங்களை நிறைவுசெய்து வருபவருமான சிவஸீ பஞ்சாட்சர திருவண்ணராஜக் குருக்கள் (ராஜன் ஐயா) அவர்களே இந்தப் புதிய ஆலயத்தின் நிறுவனரும், அறங்காவலர் சபைத் தலைவரும், பிரதம தலைநினைவாகவும் இருந்தார். கும்பாபிஷேகத்தைத் தலைமையேற்று நடத்திய திருமண தியாகராஜ குருக்கள் மாண்புடைச் சான்று வழங்கி பதக்கம் வழங்கப்பட்டது. கௌரவம் செய்யப்பட்டார். மிகவும் குறுகிய காலத்தில் ஆலய நிர்மாண வேலைகளை அழகுற நிறைவேற்றிய சரவாணாஸ் தலைநினைவுக்குட அறிபர் சிற்பகலாகேசரி திரு. ச. ஜெயராசாவும் அவரது தலைநினைவாகவும் ஆலயப் பிரதம குருவான சிவஸீ ப. கிருஷ்ணராஜ குருக்கள் தலைநினைவாகவும் பட்டாடை போர்த்தி, மலர்மாலை சூட்டிக் கௌரவிப்புச் செய்யப்பட்டனர். கும்பாபிஷேகப் பெருவிழாவின் சில காட்சிகளை கீழ்க்கண்டவற்றிலும், முன்னடையிலும் காணலாம்.



படங்கள்: ஏ1 கொழும்பு போட்டோ ஸ்டூடியோ





Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

சுகும்ப பல்வைத்தியர்

• General Dentistry • Orthodontics • Implants

சகல பல் வைத்திய சேவைகளும், கிளிப் போடுதல் ஆகியனவும்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7

Scarborough, Ontario. M1K 5J8

திங்கள், செவ்வாய், புதன்(காலை), வியாழன், வெள்ளி, சனி
Near Kennedy Subway (Rainbow Village கட்டிடத்தில்)

(416) 266 5161

A1 ST-FRANCIS

ஏ1 சென்-பிரான்சிஸ்

ஒரே கூரையின் கீழ் பல சேவைகள்

- ALL BANK FINANCIAL SERVICES - UNIT 6A
- ALL PARTY BANQUET HALL SERVICES - UNIT 6B
- INTERNATIONAL TUITION CENTRE - UNIT 6C

• மொழிபெயர்ப்புச் சேவை
INTERPRETATION SERVICES - UNIT 6D

CEDARFACE PLAZA

(Birchmount/ Eglinton)

(41வது பொலீஸ் காரியாலயத்திற்கு அருகில்)

2296 EGLINTON AVE EAST, LOWERLEVEL UNIT 6

SCARBOROUGH, ONT M1K 2M2

Tel: 416-752-4444

எமது சேவை பற்றிய மேலதிக விபரங்களுக்கு
எமது இணையத் தளத்திற்கு வாருங்கள்!

www.alsaintfrancis.com

• ஏ1 கொழும்பு போட்டோ ஸ்டூடியோ
Digital Photo Studio

- முதல்தர, அனைத்து தேவைகளுக்கும்மான போட்டோ, வீடியோப் படப்பிடிப்புகள்
- எல்லாவகையான போட்டோ, வீடியோ வேலைகள்
- Passport, P.R Card I.D Photo, Colour \$2.49
- Citizen Photo ONLY \$ 3.99 (3 days services)
- B&W Photo \$ 3.99
- 5x7 Studio Portrait \$ 5.00 (Min 6 photos)
- WEDDING PACKAGE
- from \$500.00 - \$10,000.00

UNIT 6

• சர்வதேச தமிழர் திருமணத்
தரகர் (Broker) சேவை

திருமணம் முற்றாகினால், நீங்கள் விரும்பினால்
விரும்பிய தரகர் பணத்தை செலுத்தலாம்.
தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலிருந்தும்
படம், குறிப்பு, தேவையான தகவல்களை
அனுப்பவேண்டிய முகவரி

UNIT 6E

A1 ST-FRANCIS

2376 Eglinton Ave. East

P.O.Box 44559

Scarborough, Ont. M1K 2P3


CANADA

நான் எனது எதிர்காலத்தை இங்கே
கட்டியெழுப்புகிறேன்.

நீங்கள் வாக்களிப்பதற்குத் தயாரா?



திங்கட்கிழமை, ஆனிமாதம் 28ம் திகதி, 2004 ஆண்டு தேர்தல் ஆகும்.



அண்மையில் கனடா தேர்தல் திணைக்களம் உங்களுக்கு ஒரு வாக்காளர் விபர அட்டையை அனுப்பி வைத்தது. அந்த அட்டையை வைத்திருக்கவும். உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு வேண்டிய விபரங்கள் அனைத்தையும் அது உங்களுக்கு அளிக்கின்றது.

நீங்கள் வாக்களிக்க வேண்டுமாயின், ஒரு கனடியப் பிரசையாகவும், தேர்தல் தினத்தன்று ஆகக் குறைந்தது 18 வயதுடையவராகவும் இருக்க வேண்டும். உங்கள் வாக்கு அந்தரங்கமானது.

உங்கள் வாக்காளர் விபர அட்டையை நீங்கள் இன்னும் பெற்றுக்கொள்ளாவிட்டால், அல்லது நீங்கள் பெற்றுக்கொண்ட அட்டையில் காணப்படும் உங்கள் பெயரில் அல்லது முகவரியில் ஏதாவது தவறு இருந்தால், இப்பொழுதே கனடா தேர்தல் திணைக்களத்துடன் தொடர்புகொண்டு ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்சில் உரிய சேவையைப் பெற்றுக்கொள்ளவும். வாக்களிப்பு விபரங்களை எமது இணையத் தளத்திலும் நீங்கள் காணலாம்.

நாம் ஒருமித்து எமது எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம். எனது எதிர்காலம், எனது வாக்கு.

1 800 463-6868 TTY: 1 800 361-8935

www.elections.ca



தொழில் நுட்பமும்.....

இணைந்து வெற்றி நடை போடத் தயாராக இருக்க வேண்டும் என்ற பொருள்பட கூறியுள்ளார். இதன் விளைவாக எமது தாயக, வெளிநாட்டில் வாழுகின்றவர்களின் வீடுகளில் தொலைபேசி இணைப்புகள் இருக்கின்றன, தாயகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் பத்திரிகைகள் மூலம் அங்குள்ளவர்களுக்கு சென்றடைகின்றன. இணையத்தள மூலம் வெளிநாட்டவர்களைச் சென்றடைகின்றன. மேற்சொல்லப்பட்டவற்றைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது உலக பொருளாதார ஒழுங்கு, தொழில்நுட்ப வளர்ச்சி, பல்தேசிய கம்பனிகளின் முதலீட்டு நகர்வுகள், உலக பயங்கரவாதம், நாடுகளில் உள் நாட்டு அரசியல் நகர்வுகள் இவ்வாறு உலக மயமாக்களில் விளைவாக ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார வளர்ச்சியிலும் வேலை வாய்ப்பிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. இந்த வகையில் புலம்பெயர்ந்து வாழும் நாம் எமது தடங்களை ஆழமாக பதிக்க கல்வி என்னும் முதலீடு மிக அவசியம் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்க மாட்டாது என நம்புகின்றேன்.

தமிழர் தகவல்

ஏழாவது ஆண்டாக நடத்தும்

கனடிய தேர்தல்

இந்த மாதம் 30ஆம் திகதி
பிற்பகல் 6:30 மணி முதல்.

கௌரவம், பரிசளிப்பு, தமிழ்த் தேசிய
பாடலுக்கான நடனங்களும் அபிநயமும்.
வித்தியாசமான மேலும் பல நிகழ்ச்சிகள்!
விபரங்களை

CTR வானொலி, tvI தொலைக்காட்சி
மற்றும் பிரதான தமிழ்ப் பத்திரிகைகள்
வாயிலாக அறியலாம்.
தொலைபேசி மூலம் அறிய 416 920 9250

ஜூன் 25

9 am - 10 pm

Over 200 Attractions




With Over 65 Rides

கனடா நாட்டின் மிகப்பெரிய



அனைத்து விலையில் வெண்டுகளை: நூற்றுக்கணக்கான பெற அளவுகள்



416.890.3650

416 835 0404 416 852 2704

கனடா தமிழ் சமூகத்தின் ஆதரவில்
தமிழ் இனையோர் அமைப்பு நடத்தும்



WONDERLAND

தமிழர்நாள்

www.tamilsdays.com

2004

எமது சேவையில் அறிவிப்பாளராக பணியாற்ற விரும்புவோரிடம் பின்வரும் தகைமைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

அடிப்படைத் தகைமைகள்:

1. தேர்ந்த தமிழறிவு.
2. சுத்தமான தமிழ் உச்சரிப்பு.
3. சிறந்த குரல் வளம்.
4. உலக நடப்பு விவகாரங்கள் பற்றிய அறிவு.

மேலதிக தகைமைகள்:

1. தமிழ்க் கலை, கலாச்சார பண்பாட்டு விடயங்கள் பற்றிய அறிவு.
2. திரை இசை மற்றும் நுண்கலைகளில் தேர்ந்த ரசனை, அறிவு.
3. குறிப்பாக இலங்கையினதும், பொதுவாக உலக நாடுகளினதும் அரசியல் நிலைகள் பற்றிய அறிவு.
4. உரையாடல் நிகழ்ச்சிகளை விவேகத்தூன் நடத்தக்கூடிய ஆற்றல்.
5. படைப்பாற்றல் (எழுதுதல், நிகழ்ச்சித் தயாரிப்பு)
6. ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கக்கூடிய ஆற்றல்.

இவற்றோடு ஆங்கிலத்தில் உரையாடத் தெரிந்திருப்பது வரவேற்கத்தக்கது.

இத்துறைகளில் பெற்றிருக்கும் முன் அனுபவம் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

வெகுசன தொடர்பு துறையிலோ அல்லது செய்தித்துறையிலோ பட்டம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

அத்துடன் தொழில்நுட்பவியலாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் விளம்பரத்துறை அலுவலர்கள் ஆகியோருக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Tel 416-292-4059
Fax 416-292-4574
Email info@cmr24.com

 **CMR FM 101.3**

R&S Auto Sales

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON THE SPOT
FINANCING**

4362 Sheppard Ave. East
at Brimley

Tel: 416 412 3838

மாகியம்பிட்டி.....

அந்த ஆட்டிங்கு மாலையிட்டு வண்டியில் ஏற்றி தவில் கச்சேரியுடன் ஊர்வலமாகக் கோவிலுக்கு எடுத்துச் செல்வார்கள். அனேகமாக அவரது கிடாய் தான் அன்று வெட்டப்பட்ட கிடாய்களில் மிகப் பெரியதாக இருக்கும்.

மாரியம்மன் கோவிலில் கிடாய் வெட்டுவதற்குச் சங்கானையில் இருந்து ஒருவர் வருவார். அவரைப் "பனையன் கண்பதி" என்றே அழைப்பார்கள். நல்ல கறுவல் நிறமான ஆஜானுபாகுவான தோற்றம். நான் அவரைக் கண்ட காலத்திலேயே அவருக்கு 40, 45 வயது இருக்கும். அந்த வயதிலும் அவர் பலசாலியாக இருந்தார். ஒரே சமயத்தில் அந்தப் பெரிய கத்தியால் 500 கிடாய்கள் வரை தொடர்ச்சியாக வெட்டுவார். கிடாயின் கழுத்தில் கட்டிய கயிற்றினை முன்னே ஒருவர் நின்று இழுக்க பின்னே இன்னொருவர் அதன் பின்னங்கால்களில் ஒன்றுடன் விதையினையும் சேர்த்துப் பிடித்துக் கொள்வார். இவர் ஒரே வெட்டில் கழுத்தினை இரண்டு துண்டுகளாக்கி விடுவார். ஒரு வெட்டுக்கு அதிகமாக வெட்டிக் கழுத்தினைத் துண்டு ஆக்குதல் மிக மிக அருமையாகவே இருக்கும்.

அடுத்த இதழில் கோழி பற்றியும் கோழி இறைச்சிக் கறி பற்றியும் பார்ப்போம்.

அங்கவீன.....

குழந்தைகளினதும், மழலைகளினதும் குறைபாடுகளுக்கு பொதுவாகக் காணப்படும் காரணம் வளர்ச்சியில் ஏற்படும் தாமதமாகும்.

இதே அறிக்கையில், 2001ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, பதினைந்து வயதுக்கு மேற்பட்ட ஏழு பேரில் ஒருவருக்கு (3.4 மில்லியன்) குறைபாடுகள் காணப்படுவதாக கூறுகிறது. வயது ஏற ஏற, குறைபாடுகளின் எண்ணிக்கையும், தாக்கமும் அதிகரித்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. அதிலும் பெண்களின் எண்ணிக்கை இதில் கூடவாகக் காணப்படுகிறது.

வயதானோரிடையே காணப்படும் குறைபாடுகள் அவர்களுடைய நடமாடும் தன்மையை (2.5 மில்லியன்), நடத்தல், படியேறுதல், குறுகிய தூரங்களுக்கு சாமான்கள் தாக்குதல், அறைக்கு அறை திரிதல் போன்றவற்றில் காணப்படும் கஷ்டங்களை வைத்தே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

2.4 மில்லியன் வயது வந்தோர் (10%) தீராத வலியினால் நடமாட்டம் குறிப்பிட்டளவே உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். இது வேலை செய்வோரிடையே சாதாரணமாகக் காணப்படும் குறைபாடாகும்.

Allianz

Allianz Education Funds Inc.

Education Savings Plans

**RESP
Heritage SAVINGS
PLAN**

கல்விச் சேமிப்புத் திட்டம்

- You are eligible to apply for an Education Savings Grant of up to \$7,200 per child.


- Your savings are more safe and secure.

- You can start with a small amount.

- It's a more flexible plan.

**Education is
a great gift for
your future generations**

உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு உங்கள் எதிர்கால தலைமுறைக்கான முதலீடு.



S. Ganthiy
B.A. (Sri-Lanka)
Enrollment Officer

ON THE WEB: <http://ganthiy.cjb.net>
E-MAIL: ganthiy@rogers.com

**416-955-9303
416-841-1866**

சாயி பஜனைகள்

ஸ்காபரோ

ஸ்காபரோ சாயி சமித்தியினரால் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்காபரோ வுபர்ன் கல்லூரி மண்டபத்தில் பிற்பகல் ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை சாயி பஜனை நடத்தப்பட்டு வருகின்றது. இதே நாட்களில் கல்வி வட்டத்தினரின் வகுப்புகள் பிற்பகல் 5:15 மணி முதல் 5:45 மணி வரை நடைபெறும். பாலவிஹாஸ் வகுப்புகள் 5 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முற்பகல் 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை நடைபெறும்.

வெலஸ்லி

ரொறன்ரோ பார்லிமென்ட் வீதியில் அமைந்துள்ள டொன்வலி எக்ஸ்ரே கட்டிடத்தினுள் தற்போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 6 மணி முதல் ஏழு மணி வரையும் சாயி பஜனை நடைபெறுகின்றது. விபரங்களுக்கு (416) 924-6287 இலக்கத்துடன் தொடர்பு கொள்க.

மிஸிஸாகா

மிஸிஸாகா சாயி சமித்தியினரால் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு எட்டு மணி முதல் ஒன்பதரை மணி வரை பஜனையும், தியான வழிபாடும் மிஸிஸாகாவில் 1447 அலக்ஸான்ட்ரா அவினியுவில் அமைந்துள்ள ஸ்ரீசத்ய சாயி பாபா நிலையத்தில் நடைபெறுகின்றது. சிறுவர்களுக்கு பாலவிகாஷ் சமயபாடப் போதனைகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் Erindal campusல் சபையினரால் நடத்தப்படுகின்றது. விபரங்களுக்கு (905) 274-8886 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

லான்ட்ஸ்ரவுண்

லான்ட்ஸ்ரவுண் ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தில் பிரதி வியாழன் மாலை 7:30 மணி தொடக்கம் 8:30 மணி வரை பஜனைகள் நடைபெறும். அதேதினம் மாலை 6:45 மணி முதல் 7:25 வரை கல்வி வட்டமும் பிரதி செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி தொடக்கம் ஏழு மணி வரை பாலவிகாஷ் எனப்படும் சிறுவர் சமய வகுப்பும் நடைபெறும். லான்ட்ஸ்ரவுண் தமிழர் கூட்டுறவு இல்ல 3ம் மாடி மண்டபத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

டொன்மில்ஸ்

டொன்மில்ஸ் சாயி சமித்தியினரால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பிளேமிங்டன் பர்க் (29 St.Dennis Drive)

சாயி பஜனைகள்

நூலக மண்டபத்தில் காலை 9:15 மணி முதல் 10:30 மணி வரையும் சிறுவர்களுக்கான (நான்கு வயது முதல் பதினாறு வயது வரை) பாலவிகாஷ் வகுப்புகளும், காலை பதினொரு மணி முதல் 12:30 மணி வரையும் சாயி பஜனையும் நடத்தப்படுகின்றது. விபரங்களுக்கு 416-750-0128 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

எற்றோபிக்கோ

எற்றோபிக்கோவில் 2400 Finch West வீதியில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் ஆலய மண்டபத்தில் சாயி பஜனை பிரதி வெள்ளி தோறும் பிற்பகல் 7:30 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறுகின்றது. விபரங்களுக்கு 416-748-7254 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

மார்க்கம்-எக்லின்டன்

மார்க்கம்-எக்லின்டன் சாயி சேவாவினரால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பிற்பகல் 7.45 மணிமுதல் 8.45 மணிவரை Cedar Driveல் அமைந்துள்ள Cedar Drive Junior Public பாடசாலையின் ஜிம் அரங்கில் நடைபெறுகின்றது. விபரங்களுக்கு 416-267-1246 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

ரொறன்ரோ கிழக்கு


ரொறன்ரோ கிழக்கு சாயி சமித்தியினரால் பிரதி ஞாயிறு பிற்பகல் 6 மணி முதல் 7.30 வரை பஜனையும், தியான வழிபாடும் 20 Canadian Road இல் அமைந்துள்ள Ellesmere Community Recreation Centre மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. சிறுவர்களுக்கான பால விகாஷ் போதனை வகுப்புகளும் ஞாயிறு மாலை 4.45 முதல் 6 மணி வரை நடத்தப்படுகின்றது.

விபரங்களுக்கு - 905 944 1611

ஸ்காபரோ

பார்மஸி - பிஞ்சு

ஸ்காபரோ பிறைடல் ரவுண் சாயி சமித்தியினரால் பிரதி ஞாயிறு தோறும் பிற்பகல் 5.00 - 6.15 வரை பாலவிகாஷ் வகுப்புகளும் சாயி இளைஞர்களுக்கான வகுப்புகளும், 5.45 - 6.15 வரை கல்வி வட்ட வகுப்புகளும், 6.30 - 7.30 வரை சாயி பஜனையும் தியான வழிபாடும் 3150 பார்மஸி அவெனியுவில் அமைந்துள்ள Ephipany of our Lord கத்தோலிக்க பாடசாலையின் ஜிம் அரங்கினில் நடத்தப்படுகின்றது. மேலதிக தொடர்புகளுக்கு (416) 431-3279 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.



சபேசன்ஸ்

விருது பெற்ற
தொழிற்றுறை
நிபுணர்

வீடு திருத்தம்
மற்றும்
நிலக் கம்பளம்
பொருத்தும்
வேலைகளில்
தன்னிகரற்றவர்!

எந்தப் பணியையும்
குறித்த நேரத்துள்
செய்து முடிப்பதில்
வல்லுனர்!

ஒருமுறை
தொடர்பு கொண்டால்
உண்மை தெரியும்!
பலன் புரியும்!

416 605 1990
416 605 1990

The Best

Banquet Service



*Siva-Jaya
Professionals
serve together*

- Catering Services • Professional Photography & Videography • DJ Services • Bridal Make-up •
- Special Programs • Limo Service • Flower Arrangements • Decoration • Table-Chairs • Etc ...

416 261 2222 416 436 6666
416 436 2222 416 492 7777

www.thebestbanquet.com

DJ BY HARRY

EQAQOவில் எம் மாணவர் சாதனை பாரீர்

உங்கள் பிள்ளைகளும் சாதனை படைத்திட வேண்டாமா?


நாடுங்கள்

வீவீ ரியூரறிங் சென்ரர்

Bellamy / Ellesmere
1940 Ellesmere Rd, #16
Scarborough

Middlefield / Elson
28 James Edward Drive
Markham

Drew / Dixie
1808 Drew Rd
Mississauga




T. Nitharshan
EQAQO - Gr 6
All Subjects Level 4

EQAQO மாதிரி வினாத்தாள்
(Model Test) வகுப்புகள்

01-04-2004ல் ஆரம்பமாகின்றது

4 மாதிரிப் பரீட்சைகள்,
2 Examination Seminar
(By Canadian Teachers)



V. Dinesh
EQAQO Gr 6
Math Level 4, Reading Level 4
Writing Level 3



R. Nithusha
EQAQO - Gr 3
Math Level 4
Others Level 3


இடம்பெறும்

**Canadian National Mathematics
League (Gr4 to Gr9)**

GAUSS Contestக்காண

கணிதப் போட்டி வகுப்புகள்

05-04-2004ல் ஆரம்பமாகின்றன



T. Balakumar
EQAQO - Gr 3
Math, Writing Level 4
Reading Level 3




S. Abira
EQAQO - Gr 3
All Subjects Level 4

தொடர்புகட்கு

VV TUTORING CENTRE

416-701-1763 / 905-471-3084



M. Mathura
EQAQO - Gr3
All Subjects Level 4


**FUTURE WAY FINANCIAL
SERVICES Inc.**

Life RRSP RESP
**Do you Have Mortgage
Insurances Wirth a Bank?**

**வீட்டு அடமானக் காப்புறுதி
Mortgage Insurance**

- எமது நிறுவனத்தின் ஊடாக காப்புறுதி செய்து கொள்ளும் போது நீங்களே காப்புறுதியின் சொந்தக்காரர்.
- பவன் பெறுவராக (Beneficiary) உங்களுக்கு விரும்பியவரை தெரிவு செய்து கொள்ள முடியும்
- உங்கள் வீட்டின் அடமானக் காப்புறுதியாகவோ அதே வேளை உங்கள் ஆயுட்காப்புறுதியாகவும் மாற்றமுடியும்.
- காப்புறுதியின் மாதாந்தக் கட்டணம் எந்தக் கட்டத்திலும் அதிகரிக்காது
- வங்கியில் எடுப்பதை வீட்டு எமது நிறுவனத்திற்குடாக எடுப்பதினால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டு.

சிறு வர் கல்வி சேமிப்புத் திட்டம் - R.E.S.P
கனடிய அரசினால் வழங்கப்படும் இலவச 20% மானியத்துடன் எமது நிறுவனம் வழங்கும் 15% போனஸ் உங்கள் கட்டிய பணத்துடன் வாட்டி %த்துடன் ஆகியவற்றை பெற்று நன்மை அடைபடுங்கள்



கரன் HARAN
Investment / Insurance Advisor

Direct: 416-803-6500

செந்தியின் வர்த்தகச்

செலுத்திய பாலப்பாஸ் நிறுவன திவ்யன் பொருட்களைப் பெற்றார். அத்துடன், அந்தப் பொருட்களையும் தாம் எடுத்துச் செல்லாது அவைகளையும் செஞ்சோலைச் சிறாருக்கே அன்பளிப்புச் செய்து பலரது பாராட்டினையும் பெற்றுக் கொண்டார்.

Best Banquet Hall உரிமையாளர்களான ஜெயா வீடியோ ஜெயா, Y2K படப்பிடிப்பு சிவா, Photo Fast சில்வஸ்டர், கௌரி சிலக் உதயன், வீடு விற்பனை முகவர்கள் கரு கந்தையா, றஞ்சன் பிரான்சிஸ், அகிலன் தனபாபசிங்கம் உட்படப் பலர் உற்சாகமாக இந்த ஏலத்தில் பங்குபற்றி நிதி வழங்கினர்.

மேற்படி அமெரிக்க முறையிலான ஏலத்தினை 'தமிழர் தகவல்' பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் வெற்றிகரமாக நடத்தினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் வழிகாட்டி வெளியிட்ட மாமனிதர் குமார் யொன்னம்பலம் முத்திரையை ஏழாயிரம் டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்தவரும் இவரே, அந்தப் பணம் தமிழீழ மருத்துவ நிதியத்துக்கு வழங்கப்பட்டது.

வர்த்தகச் சோலை ஏலவிற்பனைப் பணத்தினை செந்தி அவர்கள் செஞ்சோலைச் சிறார் அமைப்பின் கனடியப் பொறுப்பாளர் திரு. அருள் அவர்களிடம் கையளித்தார். இவ்வைபவத்தில் உலகத் தமிழர் இயக்க முத்த உறுப்பினர் திரு. கண்ணன் உட்படப் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை ஐந்தாம் பக்கத்திலும் முன்னட்டையிலும் காணலாம்.

ஆங்கிலச் சொல்வதெழுதல்.....

Kitchener/Waterloo: Mathangi
Mayakrishnan (1st place).
Malvern/Rouge River: Nivethan
Velauthapillai (1st place)
Yadavan pathmanathan (2nd place)
Kiruthuka Vimalakanthan (3rd place)
Mississauga: Dhivian Premakumar
(1st place);
Anoch Muthu- Kumaran (2nd place);
Janujah Sivanandan (3rd place).
Nw2 Family of Schools: Senduren
Sivakumar (1st place.)
Scarborough: Deluxan Sritharan
(1st place)
Nisanthini Ravichandran (2nd plac).
Ashwin baskaran (3rd place).
Toronto: Maurran Rajalingam (1st place),
Roy Posan (3rd place)

பிரசுரப் பதிவுகள்....

மாறி 1987இல் இந்திய இராணுவ அடக்கு முறைக்கு முகங் கொடுக்கும் வரை பல ஆண்டுகள் ஈழத்துத் தமிழ் மக்களின் கரங்களில் தவழ்ந்து அவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் செய்து வந்துள்ளது. அனேகமாக கார்ட்டூன் கலைஞர்கள், அரசியல் நிகழ்வுகளை வைத்தே கருத்தோவியங்களைப் படைத்து வருவார்கள். ஆனால் அமரர் சிவஞானசுந்தரத்தின் சிரித்திரன் கருத்தோவியங்கள் அரசியலில் மட்டுமன்றிச் சமூகப் பிரச்சனைகளையும் சமூகத்தின் வாழ்க்கை முறைகளையும் வைத்து அமைந்தமை குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். இது சுந்தரின் தனிச் சிறப்பென்று தான் சொல்ல வேண்டும். இவருடைய சிரித்திரன் கார்ட்டூன் படமங்கள் ஆக்க இலக்கியத்தைப் போன்று காலத்தின் கண்ணாடியாகவும், மண்வாசனையுடனும் அமைந்துள்ளன. அதேவேளை, பல கருத்தோவியங்கள் காலத்தையும் மேலி வாழும் தன்மையுடையன-வாகக் காணப்படுகின்றன. இவையே சிரித்திரன் சுந்தரை அமரக் கலைஞராக எம்மிடையே நீண்ட காலம் வாழ வைக்கப் போகின்றது.

கார்ட்டூன் கலைஞர்களை கேலிச் சித்திரக்காரர்கள் என்றும் அழைத்து வந்தோம். சிரித்திரன் சுந்தர் இந்தப் பத்ததை எள்ளளவும் விரும்பியவரல்ல. கேலிச்சித்திரம் என்பது புனிதமான அந்த ஓவியக் கலையின் பண்பைக் கொச்சைப்படுத்துவதாகும் என்று அவர் அடிக்கடி கூறியும் எழுதியும் வந்திருக்கின்றார். கருத்தோவியங்கள் என்ற பதம் ஓரளவு அவரது ஓவியங்களுக்கு அண்ணளவாக ஒத்து வருகின்றது. கார்ட்டூன் என்ற ஆங்கிலப் பதத்தையே அவர் எப்பொழுதும் பிரயோகித்து வந்திருக்கிறார்.

சிரித்திரன் சுந்தரின் கருத்தோவியங்கள் முழுவதும் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை. அவரது யாழ்ப்பாண இல்லத்தில் பல சேகரிப்புகள் போர்க் காலத்தில் அழிக்கப்பட்டு விட்டன. சிரித்திரன் சஞ்சிகையில் மட்டுமல்லாது, தினகரன், வீரகேசரி, மித்திரன் போன்ற பத்திரிகைகளிலும் இவரது கருத்தோவியங்கள் வெளிவந்திருக்கின்றன. நூலுருவில் இன்றுள்ள சிரித்திரன் சித்திரக் கொத்து தவிர ஆங்காங்கே சில நூல்களில் இவற்றில் சில எடுத்தாளப்பட்டுமுள்ளன.

இப்படியாக பல்வேறு நூல்களிலும் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஆங்காங்கே பரவிக் கிடக்கும் அமரர் சிவஞானசுந்தரத்தின் கருத்தோவியங்கள், மற்றும் அவரது படைப்புகளை தேடித் தொகுத்து முழுமையானதொரு பதிப்பாகக் கொண்டு வரும் வரலாற்று முயற்சியினை லண்டனில் மேற்கொண்டு வருவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. இலண்டனில் தற்போது வாழும் கலாநிதி கனக சுகுமார் அவர்கள் இம்முயற்சியில் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டு வருகின்றார். இவரது பணிக்கு உதவக் கூடிய எவரும் இத்தொகுப்பு முயற்சியையிட்டு உதவ வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோளாகும்.

DENTAL OFFICE

Dr. Chelliah YOGESWARAN
டாக்டர். செ.யோகேஸ்வரன்

Dr. Nirmala SIVA
டாக்டர். நீர்மலா சீவா

Dr. Ashokbabu RAAMYA
டாக்டர். அசோக்பாபு ராம்யா

Scarborough Office:

Serving Scarborough & Markham (McNicoll & Middlefield)

3300 Mccnicoll Ave., Suite 202'
Scarborough, ON M1V 5J6
416.299.1868

Mississauga (Malton) Office:

Serving Malton, Brampton, Etobicoke, Rexdale
Mississauga & Downsview (Goreway & Derry)


7125 Goreway Dr., Suite 206
Mississauga, ON L4T 4H3
905.673.7874

Braces, Root canals, General Dentistry

P. Kayilasanathan

B.A (CEY) LLB (CEY)

BARRISTER & SOLICITOR



குற்றவியல்
வழக்குகள்,
அகதிநிலை
விசாரணைகள்,
மனிதாபிமான
விண்ணப்பங்கள்,
வீடு, வியாபார
ஸ்தாபனங்கள்
வாங்குதல் - விற்பனை,
குடும்ப வழக்குகள்,
வாகன விபத்து
நஷ்டஈடு கோருதல்.

பொ. கயிலாசநாதன்

கனடிய பாரிஸ்டர்

2401 Eglinton Av. East, Suite # 302
(Eglinton/Kennedy)
Scarborough, ON
M1R 2M5

Tel.: 416-752 9561

Fax: 416-752 7262

ஸ்ரீ விஜயலெட்சுமி வாசா

905

5
0
1
-
0
0
1
1

905

5
0
1
-
0
0
1
1

திருமணம், பதிவுத் திருமணம் மற்றும் அனைத்து இந்தமத கிரியைகள் சேவைக்கும், திருமணத்திற்குத் தேவையான அனைத்து தேவைகளுக்கும் எம்முடன் தொடர்பு கொள்ளவும்

மண்டபம், முத்துமணவறை, மண்டப அலங்காரம், பூமாலை, சடைநாகம், தலைப்பாகை, தலைநகை, பூஜைப் பொருட்கள், சுத்த சைவ உணவு ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் பெற எங்களை நாடுங்கள்.

மிசிசாகா ஸ்ரீகணேச துர்க்கா தேவஸ்தான தொலைபேசி இலக்கம்: 905 405 0011

இந்தமத குரு, திருமணப் பதிவு அதிகாரி

சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்

(Hindu Priest & Registrar of Marriages)

5556 Whistler Crescent, Mississauga, Ontario.

தொலைபேசி: 905-501-0011

‘தமிழர் தகவல்’ இதழ்களும் மலர்களும்.....

தாய்மொழி சார்ந்த உயர்பணிகள், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகளை வலியுறுத்தும் வகையில் மொழிசார் கட்டுரைகள் வெளிக்காட்டி நிற்கின்றன. நிறுத்தற் குறிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது முதல், கணினித் தமிழ், ஒன்றாயியோவில் தமிழ் போன்ற பல கட்டுரைகள் மொழி வளத்துடன் தொடர்புடையவை. காலத்தின் தேவைக்கேற்ப தெரிந்தெடுத்த நல்ல தலைப்புகளைப் பயன்படுத்தியமை மனம் கொள்ளத்தக்கது. உளவளத் துணை, பெற்றோர்கள் போன்ற கல்வி சம்பந்தப்பட்ட கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. பெற்றோர்களுக்கு அறிவுரை, பிள்ளைகளின் சீரிய வாழ்வு, வாழ்வியலைப் புரிந்து கொள்ளல் போன்ற கட்டுரைகள் கல்வியியலுக்கு வளம் சேர்ப்பவை. அவ்வத்துறைசார் அறிஞர்கள் இவைகளை வரைந்துள்ளனர்.

கனடிய வழக்கறிஞர்கள் ஐவர் தமது தொழில் அனுபவங்களைக் கட்டுரைகளாகத் தந்துள்ளனர். இனரீதியாக விபரம் திரட்டுவது, கனடிய குடிவரவுச் சட்டம், பெற்றோரைப் பிரிவது, சொத்துகளை உறுதி செய்வது, விவாகரத்துகளால் ஏற்படும் அனர்த்தங்கள் இங்கு பார்க்கப்பட்டுள்ளன. கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியவை. இதேபோன்று, வைத்தியத்துறையினர் பொதுச் சுகாதாரம், உடலாரோக்கியம், பல் வைத்தியம் போன்ற விடயங்களை விபரித்துள்ளனர். உலகின் முதல் மருத்துவர் பற்றிய கட்டுரை முலிகை வைத்தியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவது.

இங்கிலாந்தின் லண்டனிலிருந்து எழுதப்பட்ட கட்டுரைகள் மூன்று. ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறைசார்ந்த விடயங்களை விளாகப்பவை. மூவருமே ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனை கொள்முதல் செய்பவர்களில் தமிழர்கள் இம்மண்ணில் வரலாறு படைத்துக் கொண்டிருக்கின்றனர். அதனை மனதிற்கொண்டு வீடு சம்பந்தமான நிரம்பிய தகவல்களுடன் சில கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. பரதக் கலை, நிகழ்கலை - நாடகம், திரைத்துறை என்று கலைத்துறைசார் ஆக்கங்கள் அதற்குரித்தானவர்களால் எழுதப்பட்டுள்ளன. ஊடகத்துறை பற்றிய கட்டுரைகளும் முக்கிய இடம்பெற்றுள்ளன. பலரது கவனத்தையும் பெற்ற ஒன்று ‘சன் டியர்’ (சண்டியர்) கட்டுரை. இது கனடாவிலிருந்து வெளிவரும் ‘தமிழ்த் தென்றல்’ வாரப் பத்திரிகையில் மீள்பிரசுரம் பெற்றுள்ளது. இவ்வாறு பற்பல கோணங்களில் பலபல கட்டுரைகள்.

85ம் பக்கம் முதல் 100ம் பக்கம் வரை தனித்துவமானவை. இவை எங்கள் இளம் சந்ததிக்கென ஒதுக்கப்பட்டவை. இளையோர் பக்கம் (Youth Page) என்ற தலைப்பில் கனடாவிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் இடைநிலைப் பாடசாலைகளிலும் கல்வி கற்கும் மாணவர்களின் எழுத்துக்களை இப்பக்கங்களில் தரிசிக்க முடிகின்றது. இது பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய அம்சம். இரத்தினச் சுருக்கமாக - ஆனால், ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கிய பதினொரு மாணவர்களின் எண்ணக் கருவூலங்கள் இங்கு பள்ளிசீடுகின்றன. இவை அனைத்தும் எம்மைச் சுற்றி எம்மோடு தொடர்புடைய நாளாந்த நடைமுறை விடயங்களே. இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியான பாராட்டுக்கு உரியவர்கள்.

140 முதல் 152 வரையான பக்கங்களில், விருது பெறுபவர்களின் தனித்தனிக் கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது, தமிழர் தகவலுக்கேயுரிய சிறப்பம்சம். இவ்வாண்டு விருதுகளுக்காகத் தெரிவானவர்களுக்குரிய கௌரவம் இந்தப் பக்கங்களில் பதிவாகியுள்ளது. விருதுக்கான மூன்று மாணவமணிகள் உட்பட பதினமூவரையும் எதிர்காலம் இனம்காணக்கூடிய விதத்தில் இது விசேட இடத்தினைப் பிடித்துள்ளது.

ஆங்கிலத்திலும் தமிழிலுமான கட்டுரைத் தலைப்புகள், குறியீடுகள், பக்க வடிவமைப்பு அனைத்துமே வழமை போன்று நேர்த்தியாகவுள்ளன. முன்னட்டையை அலங்கரிக்கும் ‘கார்த்திகைப் பூ’ பற்றிய விபரக் கட்டுரை காலத்தின் தேவையை ஒட்டியது. பலரது அவதானத்தையும் சிந்தனையையும் கிளறியுள்ள இக்கட்டுரை பலராலும் இப்போது பேசப்படுகின்றது. விஞ்ஞான ரீதியாகவும், பழந்தமிழ் இலக்கிய ரீதியாகவும் தமிழரின் தேசியப் பூ இங்கு பார்க்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

தமிழ்மொழி மீதும், தமிழர் வாழ்வின் மீதும் அக்கறை கொண்ட எவரும் ‘தமிழர் தகவல்’ மலரைச் சாதாரணமாகப் பார்க்க மாட்டார்கள்; பார்க்கவும் முடியாது. ஒரு பொக்கிஷமாகவும், ஆவணமாகவும் கருதி இதனைத் தமது உடமைகளில் ஒன்றாக்கவே விரும்புவர்.

எனவே, உலகிலுள்ள பல்கலைக் கழகங்களோ அல்லது தமிழ் ஆய்வாளர்களோ ‘தமிழர் தகவல்’ மாதாந்த இதழ்களையும் வருடாந்த மலர்களையும் நிலையாக இடம்பெறக்கூடிய வகையில் கணினி ஆவணமாக மாற்றியோ அல்லது காப்பகங்களிலே (Archives) பேணி வைத்தோ அதன் பெறுமதியை எதிர்காலச் சந்ததிக்குக் கையளிக்கவேண்டும். ‘தமிழர் தகவல்’ என்பது புகலிடத் தமிழர் வாழ்வின் பதிவகமாக மட்டுமன்றி, தமிழர் வாழ்வியலின் ஓர் அங்கமாகவும் மாறியுள்ளது.

EASY HOME BUY

வீடு வாங்கவோ?
விற்கவோ?
Buying?
Selling?
Mortgage




For a big decision Call

KIRUBA KIRUSHAN
416-414-5562

"Service with a broad smile"

"WITH A SMALL
DOWN PAYMENT
YOU COULD OWN
YOUR DREAM HOME"



- * LOANS
- * MORTGAGES
- * CREDIT COUNSELING
- * INSURANCE (AUTO & LIFE)
- * REAL ESTATE
- * ACCOUNTING
- * SCHOLARSHIP PLAN
- * TRAFFIC TICKETS
- * INSURANCE CLAIMS

J.R.B. UNIVERSAL INC.

Almost All Services Available

Bus: (416) 752-7555

Fax: (416) 752-7556

Cell: (416) 937-9081



R.R. Rajkumar
B.Com (Hons) M.B.A

2390 Eglinton Ave, E. Suite-206B Scarborough-ON M1K 2P5

UNEMPLOYED ?

"If you are receiving E.I. OR
finished E.I. recently ...

You May Be Eligible For HRDC Funding"

Call Us for Details.....

(416) 285 9941

Diploma Programs

- Computerized Accounting
- Personal Support Worker (PSW)
- Medical Office Assistant (MOA)
- Business Administration

CompuTek

SCARBOROUGH CAMPUS

Scarborough, ON
(Kennedy & Eglinton Ave. East)
Above Public Library

வெகுவிசைவில்

கலகலப்பு

டிடியல்



சுக்கிராஜ் சணிக்காய்



சுல்ல




ஆலோசனைகளுக்கு

கலகலப்பு தீசன்

416-490-9199

WWW.KALAKALAPPU.NET

The Children's Education Trust of Canada



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா
கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:
905 472 1139

கற்போம் கணினி இன்ரநெற்றும் ஈ-மெயிலும்

தகவல் காவி - Messenger

ஈ-மெயில் அனுப்புவது, ஆவணங்களை இணைப்பது, படங்களை அனுப்புவது என்பவற்றை நன்றாக பயிற்சி செய்து பார்த்திருப்பீர்கள். இந்த ஈ-மெயில் விலாசம் என்பது இன்ரநெற்றில் காணப்படும் பல சேவைகளை பாவிப்பதற்கு ஒரு அடையாளமாகவும் (ID) பாவிக்கப்படுகிறது. முதலாகவதாக தகவல்களை எடுத்துச் செல்வது (Messenger) என்பதைப் பற்றிப் பார்ப்போம். இந்த மெசெஞ்சர் சேவையினுள் பல சேவைகள் உள்ளடக்கம். இதனைப் பாவிப்பதற்கு ஈ-மெயிலைப் போலல்லாது நீங்கள் இன்ரநெற்றிலிருந்து ஒரு மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் ஈ-மெயில் யாகூவில் இருந்தால் யாகூ மெசெஞ்சரையும், ஹொர்மெயிலில் இருந்தால் எம்.எஸ்.என். மெசெஞ்சரையும் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு:-

1. www.yahoo.com (அல்லது www.hotmail.com) தளத்திற்குச் செல்லவும்.
2. Messenger என்ற Tab ஐ அழுத்தவும்.
3. Download Now என நீல நிறத்தில் காணப்படும் எழுத்துகளை அழுத்தவும்.
4. தொடரும் கட்டளைகளை செய்து முடிக்கவும்.
5. Welcome to Yahoo Messenger என்னும் திரை தோன்றும்.
6. Messenger காட்டி உங்கள் திரையின் வலது கீழ் மூலையில் காணப்படும்.

வெற்றிகரமாக மெசெஞ்சரை உங்கள் கணினியில் இறக்கம் பண்ணி விட்டீர்கள். இனிமேல் ஒவ்வொரு முறையும் மெசெஞ்சர் காட்டியை அழுத்த, உங்கள் ஐடி யையும், கடவுச் சீட்டையும் கேட்டு ஒரு சிறு திரை வரும். அவற்றை நிரப்பி அனுப்ப, மெசெஞ்சர் திரை வரும். add எனும் காட்டியை அழுத்த, உங்கள் நண்பரை இணைப்பதற்கான இன்னுமொரு திரை வரும். அவரது ID, ஈ-மெயில் விலாசம் அல்லது பெயர் மூலம் அவரை இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு உங்கள் நண்பர்கள் அனைவரையும் இந்த மெசெஞ்சரில் வரிசையாக இணைத்துக் கொள்ளலாம். இதே போல் அவர்களும் உங்களை தங்கள் மெசெஞ்சரில் இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு இணைப்பது ஒரு முறை தான். பின் ஒவ்வொரு முறையும் நீங்களை இந்தத் திரைக்கு வரும் பொழுது, அதே நேரத்தில் எந்த நண்பர் தன்னுடைய கணினியில் இந்த திரையில் நிற்கிறாரோ அவருடைய பெயர் மஞ்சளாகத் தெரியும். ஒருவரோ அல்லது பலரோ ஒரே நேரத்தில் இணைய வெளியில் (On line) நிற்பது தெரியும். கணினியில் இல்லாதவர்களுடைய பெயர் சாம்பல் நிறத்தில் தோன்றும்.

நீங்கள் கதைக்க விரும்புவருடைய பெயரை அழுத்த, தனியாக இன்னுமொரு குட்டி திரை தோன்றும். இதில் இரண்டு பிரிவுகள் காணப்படும். பெரிய வெள்ளைப் பகுதி, கீழே சிறிய வெள்ளை பகுதி. அதில் நீங்கள் அவருக்குத் தெரிவிக்க வேண்டியதை தட்டச்சு செய்து, send பட்டனை அழுத்த, அது பெரிய வெள்ளைப் பகுதியில் உங்கள் பெயருடன் தெரியும். இதே போன்று ஒரு திரை உங்கள் நண்பரின் கணினியில் தானாகத் தோன்ற, உங்கள் வாக்கியத்தை அவர் படிக்க முடியும். இதே போன்று அவர் அந்தத் திரையில் உங்களுக்குச் சொல்ல வேண்டியதை எழுதி, send பண்ண அது உடனே உங்கள் திரையில் தெரியும். இப்படியாக தொடர்ந்து உங்கள் சம்பாஷணையை நடத்தலாம். ஒரே நேரத்தில் பல நண்பர்களுடன் தனித்தனி திரைகளில் கதைக்கலாம். ஒரு திரையில் காணப்படும் invite என்பதும் காட்டியை அழுத்தினால், நண்பர்களின் பெயர்கள் எல்லாம் வரிசையாக இருக்கும். அவற்றில் தேவையான பெயர்களை ஒவ்வொன்றாக கிளிக் பண்ணி, add என்னும் பட்டனை அழுத்தினால் எல்லோரும் ஒரே திரையில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் விடயங்களை பார்த்து ரசிக்கலாம். (ஏறத்தாழ ஊரில் நண்பர் குழாம் ஒரே இடத்தில் கூடி அரட்டை அடிப்பதைப் போல) முகம் தெரியாதே என்று நினைக்கிறீர்களா. அதற்கும் வழி இருக்கிறது. ஒவ்வொருவருடைய கணினியிலும் web cam எனும் வீடியோ கமராவை இணைப்பதன் மூலம் முகத்தையும், ஒலிவாங்கியை இணைப்பதன் குரலையும் கூட கேட்கலாம்.

ஈ-மெயில் மூலம் அனுப்பியதைப் போன்று ஆவணங்கள், படங்கள், பால்கள், சினிமாப் படங்கள் என்பவற்றையும் அத்துடன் ஈ-மெயிலையும் கூட இந்த மெசெஞ்சரைப் பாவித்து இலகுவாக அனுப்பிக் கொள்ளலாம். ஈ-மெயில் மூலம் ஒரு குறியிட்டளவு அளவுடைய இணைப்புகளையே அனுப்ப முடியும். ஆனால் மெசெஞ்சரில் உள்ள அனுசூலம் என்னவென்றால் மிகப் பெரிய இணைப்புகளை அனுப்பக் கூடியதாக இருக்கும். இதற்கு Tools என்னும் காட்டியை திறக்க send எனும் கட்டளை வரும். அதனை திறந்து, file எனும் கட்டளையை அழுத்தி, இணைக்க வேண்டியவற்றை இணைக்கலாம். இனியென்ன எல்லோரும் இணையத்தில் அரட்டை தான்.

DR. ILLANGO & ASSOCIATES

Dental Office



பல் சிகிச்சையில் சகல துறைகளிலும்
எமது சேவை

DR. ILLANGO & ASSOCIATES

DR. M. ILLANGO

B.D.S. Dip. Orth (Oslo), General Practitioner Mainly Orthodontics
பற்களை ஒழுங்குபடுத்தும் பல்வகைத்தியர்

Dr. SABAPATHY RAVEENDRAN

B.D.S, M.S, F.D.S.R.C.S (Eng), General Practitioner

DR. ALI ADIPBFAR

D.D.S, M.D, F.R.C.D (C), Plastic Surgeon

Dr. MEHRAN MOJGANI


D.D.S, Dip.Perio, Gum Specialist, பல்முரசு வைத்திய நிபுணர்

Dr. JANAKI ILLANGO

B.D.S, குடும்ப பல் வைத்தியர்


Dr. FELOMINA NOLASCO

B.D.S, குடும்ப பல் வைத்தியர்



SCARBOROUGH OFFICE


3852 Finch Ave. East, Units 204, 303
Scarborough, ON
(416) 292-7004



MISSISSAUGA OFFICE

3025 Hurontario St., # 102
Mississauga, ON
(905) 270-7844

ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சீவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333


628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



உங்கள் இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்